



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,376 — FRIDAY, MARCH 28, 1952

Published by Authority

## PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
<b>Land Settlement Notices :—</b>		<b>Land Sales by the Settlement Officer :—</b>	
Preliminary Notices .. .. .	—	Western Province .. .. .	—
Final Orders .. .. .	—	Central Province .. .. .	—
		Southern Province .. .. .	—
		Northern Province .. .. .	—
		Eastern Province .. .. .	—
<b>Land Sales by the Government Agents :—</b>		North-Western Province .. .. .	—
Western Province .. .. .	—	North-Central Province .. .. .	—
Central Province .. .. .	—	Province of Uva .. .. .	—
Southern Province .. .. .	—	Province of Sabaragamuwa .. .. .	—
Northern Province .. .. .	—	Land Acquisition Notices .. .. .	627
Eastern Province .. .. .	—	Notices under the Land Development Ordinance .. .. .	635
North-Western Province .. .. .	—	Land Redemption Notices .. .. .	636
North-Central Province .. .. .	—	Land Resumption Notices .. .. .	—
Province of Uva .. .. .	—	Miscellaneous Land Notices .. .. .	630
Province of Sabaragamuwa .. .. .	—	Lands under Peasant Proprietor Scheme .. .. .	—

## Land Acquisition Notices

### The Land Acquisition Act, No. 9 of 1950

#### Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

The land called Nugagahalanda, in extent about  $\frac{1}{4}$  an acre, situated at Muddaragama, Hapitigam Korale, Colombo District, and bounded as follows :—

North by land of S. D. Mary Nona and others,  
East by land of S. A. Chandrasoma and others,  
South by land of S. A. Chandrasoma and others,  
West by land of S. D. Pabilis and others.

Ref. No. Q. 4180/J/HLG/1960,  
Colombo, March 13, 1952.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

### The Land Acquisition Act, No. 9 of 1950

#### Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

The land called Ritigahakoratuwa, in extent about 1A. 2R. 22P., situated at Kailagoda within the U. C. limits of Badulla, Badulla District and bounded as follows :—

North and south by private land,  
East by Greenlane Drive, and  
West by Yatala Ela.

Ref. No. J/DEA/1884,  
Colombo, March 21, 1952.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

### The Land Acquisition Act, No. 9 of 1950

#### Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

- (1) The land called Kanuwe Kadulla Watta, in extent about  $\frac{1}{4}$  acre, situated in Pinnawala Village, Kinigoda Korale, Kegalla District and bounded as follows :—  
North by Kanuwe Kadulla Watta,  
South by school land, and  
East by Nagomulandahena,  
West by P. W. D. Road.
- (2) The land called Nagomulandahena, in extent about 2 $\frac{1}{2}$  acres, situated in Pinnawala Village, Kinigoda Korale, Kegalla District and bounded as follows :—  
North by Kanuwe Kadulla Watta,  
South by Nagaya Watta, and  
East by Purane Kumbura,  
West by school land.

- (3) The land called Nagayawatta, in extent about 2 acres, situated in Pinnawala Village, Kinigoda Korale, Kegalla District, and bounded as follows :—  
North by Nagomulandahena,  
South by Nagayahena, and  
East by Purane Kumbura,  
West by Ratmalehena and school land.
- (4) The land called Ratmalehena, in extent about 1½ acres, situated in Pinnawala Village, Kinigoda Korale, Kegalla District, and bounded as follows :—  
North by school land,  
South by K. Appuhamy's land, and  
East by land bearing Title plan 55,003,  
West by P. W. D. Road.

Reference No. J/E/1202/LM 5290,  
Colombo, February 27, 1952.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950**

*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion, in extent about 1 acre, out of the land called Retigahawatta, situated at Radawana in Siyane Korale East, Colombo District and bounded as follows :—

North and east by remaining portions of the same land,  
South by the land called Neegahawatta,  
West by the land called Medalandawatta *alias* Neegahawatta.

Ref. No. Q. 4188/J/HLG/1975,  
Colombo, March 13, 1952.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950**

*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

The land in extent 0 A. 0 R. 27.59 P., called Kovilewatte, bearing assessment No. 46/1, Katupitiya Road, within the Town Council limits of Rambukkana, meddemedhiya Pattuwa, Galboda and Kingoda Korales, Kegalla District, claimed by the Hindu Temple, Rambukkana, surveyed and described as lot 39 in Supplement No. 11 to Final village plan No. 108.

Reference No. J/HLG/1270/LM 4714,  
Colombo, February 27, 1952.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950**

*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

The land called Subramaniam Chettiar's Valavu, in extent about 2½ acres, situated in the village of Thambiluvil, Akkaraipattu, Batticaloa District, and bounded as follows :—

North by V. C. lane,  
East by land said to belong to Velachy Manakapody and others,  
South by land said to belong to Arumugam Sinnapillai, and  
West by P. W. D. Road from Pottuvil to Batticaloa.

Colombo, March 8, 1952,  
Ministry's Reference No. J/HLG/1711,  
Batticaloa, Kachcheri's Ref. No. LD 3156.

DUDLEY SHELTON SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950**

*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

An allotment of land known as Sammanthurai Mosque land in extent about 3 A. 3 R. 39 P., situated in the Village of Sammanthurai Tamil Division, Sammanthurai Pattu, Batticaloa District, and bounded as follows :—

North by Crown land and land belonging to Mr. M. A. L. Kariapper,  
East by lands belonging to Messrs. M. Meeralebbai, K. Adambawa, A. Pathumma, K. Avvaumma, A. Ahamedlebbai, and wife, and A. Abdul Azeez,  
South by Kallarichal Road, and  
West by remaining portions of land belonging to Messrs. A. Aliyar, A. Ahamedlebbai, A. Aboobucker, and A. Ismalebbai and wife.

Colombo, March 13, 1952,  
Ministry's Reference No. J/E/318,  
Batticaloa, Kachcheri's Ref. No. LD 3160.

DUDLEY SHELTON SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950**

*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

An allotment of land called Marunkayadi Pooval, in extent about 2 acres situated in the village of Valaichenai in Eravur Korale Pattus, Batticaloa District, and bounded as follows :—

North by Valaichenai-Kalkudah P. W. D., Road,  
East by property of Kannappar Kandiah and others,  
South by property of Kannappar Nallathamby, and  
West by drain and land belonging to Valaichenai Junior School.

Colombo, March 13, 1952,  
Ministry's Reference No. J/E/1367,  
Batticaloa, Kachcheri's Ref. No. LD 3288.

DUDLEY SHELTON SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

LA/7429/J/E/1498.

I, Dudley Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

Two allotments of land called Puswelamulahena and Dewatahena *alias* Puswelamulahena in extent totalling about 4 acres, situated in Belgodakanda Village, Katupitiya Palata in Kurunegala District and respectively bounded as follows :—

- (1) Puswelamulahena : 2 acres—  
North, east and west by land called Galanda Belgodakanda, and South by Ela.
- (2) Dewatahena *alias* Puswelamulahena : 2 acres—  
North by Rock,  
East by Dangahamulawatta,  
South by Ela, and  
West by Attikkagahamulawatta, *alias* Puswelamulahena.

Ref. No. J/E/1498,  
Colombo, March 8, 1952.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

Reference No. LD 7349/J/AL/1611

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion in extent about 1 rood and 4 perches out of the land called Galehena, situated in Bedigama Village, Giruwa Pattu West, Hambantota District and bounded as follows :—

- North by tank bund of Etunawalawewa ;  
East by spill channel of Etunawalawewa ;  
South by land belonging to A. H. M. de Silva of Bedigama ;  
West by land belonging to A. H. M. de Silva of Bedigama.

Colombo, March 15, 1952.

DUDLEY SHELTON SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

The allotments of land (Crown) called Olimadukandam and Nediadukandam in Ayittiamalala Village, Manmunai Pattu North, Batticaloa District in extent 4 A. 3 R. 2 P., surveyed respectively as lots 768, 771, 774 and 776 in Supplement No. 6 and as lots 779, 780, 784, 788 and 790 in Supplement No. 7 to I. S. P. 9 and alienated on Permits Nos. 43, 645 and 646, Grant No. R. 553 and Permits Nos. 40 and 37 issued under the Land Development Ordinance.

Colombo, February 27, 1952,  
Ministry's Reference No. J/AL/1535,  
Batticaloa Kachcheri's Ref. No. LD 2836.

DUDLEY SHELTON SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

Reference L. B. 2024.

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

An allotment of land called Danketiyawatta or Welegedarawatta in extent about 1½ acres situated in Midigama East in Weligam Korale, Matara District and bounded as follows :—

- North by Danketiyawatta,  
East by Maragahakoratuwa,  
South by cart road, and  
West by foot path.

Ref. No. J/E/1402,  
Colombo, March 13, 1952.

DUDLEY S. SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

My No. LA 7521/J/E/1945.

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion in extent about 2 acres out of the land called Bogahamulahena *alias* Gorakagahalanda, situated at Kadapathvehera Village, Walahiya Palata, Walgampattu Korale, Devamedi Hatpattu in Kurunegala District and bounded as follows :—

- North by Bogahamulahena *alias* Gorokgahalanda,  
East by Gederawela field and Gorokgahalanda,  
South by Bogahamulahena *alias* Gederawela Idama, and  
West by Wariyapola-Hiripitiya high road.

Ref. No. J/E/1945,  
Colombo, March 13, 1952.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

All that allotment of land called Kmamarakkaladdy, in extent approximately 10 lachchams, situated at Chunnakam, Valigamam North, D. R. O's Division, Jaffna District and bounded as follows :—

- North by Chunnakam Market approach Road,  
East by land belonging to Sellachi, Sellamal and shareholders,  
South by lane, and  
West by Bye lane.

Ref. No. J/HLG/1596,  
Colombo, March 18, 1952.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent approximately 3 A. 1 R. 30.88 P., out of the land called Pitakande Estate, situated in Nalanda Village, Wagapanaha Udasiya Pattu, Matale North, Matale District, and bounded as follows:—

North by part of lot 199 in T. P. 97,412 in V. P. 253 C. P. Section 5,  
East by Kandy-Jaffna P. W. D., Road,  
South by part of lot 199 in T. P. 142,689 and lot 200 in T. P. 127,769,  
and West by part of lot 199 in T. P. 142,689.

Ref. No. J/TW/1705/L 3285,  
Colombo, February 15, 1952.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Mudduwegemahaowita, in extent 31 perches, situated in the village of Narangoda in Nawadun Korale, Ratnapura District, surveyed and described as lot 22 in Supplement No. 2 to Final Village Plan 205A.

Ref. No. L. R. 3769/J/E/1792,  
Colombo, March 21, 1952.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 2 acres out of the land called Polwattegalawatta and more particularly described as part of lot 362 in Final Village Plan No. 15, situated in the village of Batugedera, Nawadun Korale, Ratnapura District, and bounded as follows:—

North by dry water course—lot 360,  
East by part of lot 362,  
South by main road, Ratnapura-Pelmadulla; and  
West by remaining portion of lot 362.

Ref. No. L. R. 3587/J/HA/1814,  
Colombo, March 21, 1952.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Notice under Section 7*

Reference No. Q. 3923/J/HLG/1057.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name of Land	Description	Preliminary Plan No. A 3,131. Suwarapola—Village		Extent A. R. P.
			Names of Claimants		
1	Wanigasuriyamahawatta	Garden	B. D. Simon of Kuruwita, B. D. Liyanora of Lindula, B. D. Somawathe of Madapatha, and B. D. Paulis, M. D. Magilin Goonatilaka, B. D. Dayalatha, B. D. Hemalatha, B. D. Oven Obeysekera and B. D. Tusalatha, all of Suwarapola		0 0 10

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachecheri, on June 2, 1952, at 4 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before May 19, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachecheri,  
Colombo, March 24, 1952.

N. MANICKA IDAIKKADAR,  
Additional Government Agent.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Notice under Section 7*

Reference No. L. D. 4020.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

All that land called and known as Udatennewatta Galmaloya Estate in extent 4 acres 3 rood 38.2 perches, situated in Bombure Village, Medasiya Pattu, Uda Dumbara Division, Kandy District, Central Province, surveyed and described as lot 231 in Extract No. 2 of V. P. 277.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachecheri, on April 29, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 22, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachecheri,  
Kandy, March 14, 1952.

E. E. GRENIER,  
Assistant Government Agent.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Notice under Section 7*

Reference No. L. D. 4042.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

All that land called and known as Udatennewatta Galmaloya Estate in extent 3 acres 0 roods 00.6 perches, situated in Bombure Village, Medasiya Pattu, Uda Dumbara Division, Kandy District, Central Province, surveyed and described as lot 232 in Extract No. 2 of V. P. 277.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Kandy Kachecheri, on April 29, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 22, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachecheri,  
Kandy, March 20, 1952.

E. E. GRENIER,  
Assistant Government Agent.

No. LA/7582/F. 3999.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)," section 5 to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of the distributory and drainage system under R. B. Main Channel, Ridi Bendi Ela Scheme, to wit:—

## Supplement 1 to I. S. P. Plan No. 15

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
<i>Taranagolla Village</i>					
477	Pahalakumbura	Paddy field	Herathamige Kirihami of Galapitiyagama and C. B. Appuhami of Taranagolla	0	0 5
478	Do.	do.	Dassanayake Mudiyansele Punchiralege Ukku-banda of Galapitiyagama	0	0 14
479	Do.	do.	Wannihamige Appuhami of Niraliyadda	0	0 10
480	Bogahakumbura	do.	Dassanayake Mudiyansele Punchiralege Ukku-banda of Galapitiyagama, Herathamige Punchimenika, ditto Ranmenika and ditto. Mudiyanse of Hilogama	0	1 9
481	Asweddunkumbura	do.	Dassanayaka Mudiyansele Punchiralege Ukku-banda of Galapitiyagama, C. B. Appuhami and C. B. Kirumudiyanse of Tarangolla	0	1 6
482	Do.	do.	Herathamige Kirihami of Galapitiyagama and C. B. Appuhami of Taranagolla	0	0 5
483	Paluwathugoda	Garden (old)	Kiribandage Appuhami	0	0 19
484	Kongahamulawatte	Garden contains 1 jak tree, 2 kaju trees and 13 drumstick trees 15 years old, 21 plantain bushes 1 year and 1 mango tree 25 years	Ranhamige Appuhami	0	0 20
485	Do.	Garden contains 2 jak trees, 1 mango tree 50 years, 2 lime trees 20 years, 4 papaw and 6 coconut trees 1 year, 10 plantain bushes 1 year, and a temporary house	S. M. Lavaneris Appuhami	0	1 8
486	Do.	Garden contains 4 jak trees 4 years	Punchiralege Ukkubanda of Galapitiyagama	0	0 20
487	Watteyayehena, Paluwathugodehena	Chena	C. B. M. Ranhamige Appuhami of Taranagolla, Wannihamige Appuhami and Malhamige Ukku Menika of Niraliyadda, H. M. Mudiyanse, Kirihamige Puchi Banda, Menikhamige Puchi Menika and Menikhamige Ran Menika of Hilogama and Punchiralege Ukkubanda of Galapitiyagama	0	1 34
<i>Mederihenegama Village</i>					
488	Paluwathugodehena	Chena	Herat Mudiyansele Appuhami Vidanage Mudiyanse, Appuhami Vidanage Tikkirimenika and Appuhami Vidanage Punchimenika	0	0 2
489	Do.	do.	Rasanayake Mudiyansele Tikiri Banda, ditto Appuhami, ditto Wannihami, ditto Mutumentika and Rasanayake Mudiyansele Puchi Banda	0	0 18
490	Do.	do.	Tennakone Mudiyansele Banda Arachchilage Kirimenika, Tennakone Mudiyansele Banda Arachchilage Herat Banda, Tennakone Mudiyansele Banda Arachchilage Dingiri Ammah, Tennakone Mudiyansele Banda Arachchilage Tikiri Banda	0	0 13
491	Do.	do.	Herat Mudiyansele Pinhamige Dingiri Banda, ditto Ranhami, ditto Herathamige, ditto Ukkumenika	0	0 9
492	Do.	do.	Herat Mudiyansele Punchiralege Malhami	0	0 7
493	Do.	do.	Herat Mudiyansele Appuhami, Herat Mudiyansele Punchirala, Herat Mudiyansele Punchimenika, Herat Mudiyansele Menikhami, Herat Mudiyansele Dingiri Amma, Herat Mudiyansele Kaluhami	0	0 16
494	Do.	do.	do.	0	0 36
495	Do.	do.	do.	0	1 0
496	Do.	do.	Tennakone Mudiyansele Puchi Menika, Rasanayaka Mudiyansele Herathamige Ran Menika	0	0 8
497	Do.	do.	Herat Mudiyansele Bandage Appuhami, Herat Mudiyansele Mudiyansege Sittamma and Herat Mudiyansele Mudiyansege Menikhami	0	0 11
498	Do.	do.	Rasanayaka Mudiyansele Bandage Malhami	0	0 6
499	Paluwathugodehena, Mee-gahamulahena	do.	Herat Mudiyansele Kiribandage Mudiyanse	0	0 6
<i>Galapitiyagama Village</i>					
500	Galwaleyaya	do.	H. M. Herathamige Kirihami, ditto Mudalhami, ditto Pinhami, ditto Ukku Menika	0	0 8
501	Do.	do.	Dassanayaka Mudiyansele Appuhami	0	0 13
502	Do.	do.	Y. M. Punchiralege Kapuruhami	0	0 26
503	Do.	do.	D. M. Punchiralege Ukku Banda	0	0 21
504	Do.	do.	W. M. Appuhamige Ranhami	0	0 17
505	Do.	do.	do.	0	0 2
506	Kongahamulawatte	Coconut garden contains 2 drumstick trees 10 years, and 6 papaw trees 2 years	Mudalihamige Hawadihami and Mudalihamige Kirimenika	0	0 13
507	Do.	Coconut garden contains 2 lime trees 10 years, 1 jak tree 5 years, 6 coconut trees 1 year, 1 orange tree 3 years, 6 drumstick trees 5 years, and 13 plantain bushes about 1 year	Appuhamige Ranhami	0	0 21

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
508	Kongahamulawatte	coconut garden contains 21 coconut trees 55 years, 2 jak trees 50 years, 3 orange trees 8 years, 3 drumstick trees 5 years, 1 cotton tree 5 years, 1 papaw tree 5 years, and 31 plantain bushes 1 year, and a temporary thatched mud house	Bandirralage Appuhami, ditto Dingiribanda, ditto Dingirimenika, Mudalihamige Hawadhami, Kiribandage Podimenika, Mudalihamige Menikhami, house owned by Bandirralage Dingiribanda	0 1 7
509	Daminagahamulawatte	part of coconut garden (contains no trees)	Malhamige Ukkumenika, Herathamige Ukku-banda	0 0 15
510	Do.	Coconut garden contains 3 lime, 3 orange, 3 mandarin, 2 jak and 1 coconut tree all 20 years and a tamarind tree 10 years	do.	0 1 36
511	Daminagahamulahena	Chena	Wanigasuriya Mudiyansele Ukku Banda	0 0 35
512	Gurupokunahena	do.	Y. M. Appuhamige Kiri Banda	0 1 12
513	Do.	do.	do.	0 0 7
514	Tittawellandehenayaya	do.	Herat Mudiyansele Kirihamige Punchirala, Herat Mudiyansele Kirihamige Dingiri Banda, Herat Mudiyansele Kirihamige Menuhami of Hilogama	0 0 23
515	Do.	do.	Herat Mudiyansele Kurhamige Mudalhami of Divullewa	0 0 4
516	Do.	do.	Herat Mudiyansele Kirihamige Punchirala, Herat Mudiyansele Kirihamige Dingiribanda, Herat Mudiyansele Kirihamige Menuhami of Hilogama	0 0 4
517	Do.	do.	Wanigasuriya Mudiyansele Bandage Menikhami of Galapitiyagama	0 0 22
518	Do.	do.	do.	0 0 20
519	Kumbukgahawalayaya	do.	Herat Mudiyansele Punchimenikage Tikiri-menika, Herat Mudiyansele Punchimenikage Razmenika of Hilogama	0 0 15
520	Do.	do.	Dassanayaka Mudiyansele Bandage Menikhami of Galapitiyagama	0 0 13
521	Do.	do.	Herat Mudiyansele Menikhamige Ran Menika of Hilogama	0 0 26
522	Do.	do.	Wanigasuriya Mudiyansele Bandage Menikhami of Galapitiyagama	0 0 35
523	Tittawellandehenayaya	do.	do.	0 0 1
524	Do.	do.	Hilogama Mudiyansele Appuhami ex Korala of Hilogama	0 0 17
525	Do.	do.	Herat Mudiyansele Appuhami Vidanage Puchi Menika, ditto Mudiyansele Appuhami Vidanage Mudiyanse, ditto Mudiyansele Appuhami Vidanage Tikiri Menika of Hilogama	0 0 9
526	Do.	do.	do.	0 0 1
527	Do.	do.	Hilogama Herat Mudiyansele Appuhami, ex-Korala of Hilogama	0 0 29
528	Do.	do.	Herat Mudiyansele Banda Arachchilage Ukku Menika, Herat Mudiyansele Banda Arachchilage Pinhami, Herat Mudiyansele Banda Arachchilage Appuhami, Vel Vidane of Hilogama	0 0 5
529	Do.	do.	do.	0 0 21
530	Do.	do.	Hilogama Herat Mudiyansele Appuhami ex-Korala of Hilogama	0 0 32
531	Kumbukgahawalayaya	do.	Herat Mudiyansele Kirihami Hitapu Vidanage Puchi Banda of Hilogama, Nikaweratiya	0 0 17
532	Do.	do.	Herat Mudiyansele Menikhamige Ran Menika of Hilogama	0 0 2
533	Do.	do.	Dassanayake Mudiyansele Bandage Menikhami of Hilogama	0 0 14
534	Do.	do.	Dassanayake Mudiyansele Bandage Menikhami of Galapitiyagama	0 0 11
535	Do.	do.	Wanigasuriya Mudiyansele Kirihamige Ukku Menika of Galapitiyagama	0 0 11
536	Do.	do.	Herat Mudiyansele Appuhamige Menikhami, Herat Mudiyansele Appuhamige Dingiri Menika, Herat Mudiyansele Appuhamige Ukku Menika of Hilogama	0 0 7
537	Do.	do.	Nandawathie Rasanayake, Kulasena Rasanayake and Pemawathie Rasanayake of Hilogama, Nikaweratiya	0 0 5
538	Do.	do.	Herat Mudiyansele Appuhamige Menikhami, Herat Mudiyansele Appuhamige Dingiri Menika, Herat Mudiyansele Appuhamige Ukku Menika of Hilogama	0 0 4
539	Do.	do.	Nandawathie Rasanayake, Kulasena Rasanayake and Pemawathie Rasanayake of Hilogama, Nikaweratiya	0 1 24
540	Do.	do.	Yapa Mudiyansele Kiri Bandage Ukku Banda of Galapitiyagama	0 0 19
541	Do.	do.	Herat Mudiyansele Kiri Bandage Mudiyanse of Hilogama	0 0 23
542	Do.	do.	Herat Mudiyansele Kiri Hami, Hitapu Vidanage Puchi Banda of Hilogama, Nikaweratiya	0 0 21
543	Do.	do.	Herat Mudiyansele Dingiri Bandage Mekamma of Hilogama	0 2 12
544	Cadjugahamulawatte	Coconut garden contains (no cultivation)	Yapa Mudiyansele, Ran Menika of Galapitiyagama	0 0 29
545	Halembagahamulawatte	Coconut garden contains 3 coconut trees 20 years	Herat Mudiyansele Herathamige Mudiyanse, ditto Pinhami of Galapitiyagama	0 0 10
546	Meegahamulawatte	Coconut garden contains (no cultivation)	Herat Mudiyansele Herathamige Mudiyanse, Herat Mudiyansele Pinhami of Galapitiyagama	0 0 4

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
547	Uluggattagodawela	Paddy field	Yapa Mudiyansele Punchirala Herathami of Galapitiyagama	0	0 21
548	Kumbukgahawalayaya	Chena	Nandawathie Rasanayake, Kulasena Rasanayake and Pemawathie Rasanayake of Hilogama, Nikaweratiya	0	0 1
549	Halembagahakumbura	Paddy field	Yapa Mudiyansele Bandage Menikhami, Herat Mudiyansele Herathamige Kirihami, Herat Mudiyansele Herathamige Appuhami ex-Korala of Hilogama	0	1 15
550	Kosgahamulawatte	Coconut garden contains 9 coconut trees 40 years and 2 lime trees 6 years	Herat Mudiyansele Dingiri Banda Mekamma of Hilogama	0	0 11
551	Suriyagahamulawatte	Coconut garden contains 1 coconut tree 20 years and 1 jak tree 15 years	Yapa Mudiyansele Pinhamige Kiri Banda of Galapitiyagama	0	0 11
552	Do	Coconut garden contains (no cultivation)	do.	0	0 1
553	Kosgahamulawatte	Coconut garden contains 5 coconut trees 2-3 years, 3 orange trees 3-5 years and plantain bushes	Yapa Mudiyansele Dingiribandage Kirihami of Galapitiyagama	0	0 20
554	Do	Coconut garden contains 1 coconut tree 2 years old and plantain	Yapa Mudiyansele Dingiri Bandage Kirihami of Galapitiyagama, Nikaweratiya	0	0 0 3
555	Siyambalagahamulawatte	Coconut garden contains 3 tamarind trees 35 years, 1 kaju tree 40 years, 2 margosa trees 15 years, 3 jak trees 30 years, 2 lime trees 5 years and 5 coconut trees 35 years	Yapa Mudiyansele Appuhamige Kiri Banda and ditto Kiri Menika of Galapitiyagama	0	1 0
556	Imbulgahamulawatte	Garden contains 2 orange trees 5 years, and a lime tree 3 years	Keekaruhamige Dingirimenika	0	0 36
<i>Budumuttawa Village</i>					
557	Danduawekumbura	Paddy field	Rasnayake Mudiyansele Tikiri Banda, ditto Appuhami, ditto Wannihami, ditto Mutu Menika, ditto Punchi Banda, Herat Mudiyansele Appuhami, ditto Punchirala, ditto Malhamige Kuma, ditto Malhamige Appuhami, all of Hilogama	0	1 5
558	Stream	Stream (dry)	do.	0	1 14
559	Danduawekele	Chena	do.	0	0 20
560	Do.	do	Rasnayaka Mudiyansele Tikiri Banda, ditto Appuhami, ditto Wannihami, ditto Mutu Menika, ditto Punchi Banda, Herat Mudiyansele Appuhami, ditto Punchirala, ditto Malhamige Kuma, ditto Malhamige Appuhami, all of Hilogama	0	0 5
561	Danduawemukalanehena, Danduawekele	do	do.	0	1 2
562	Stream	Stream (dry)	Rasnayake Mudiyansele Ranhamige Ranmenika and Herat Mudiyansele Kiribandage Mudiyanse of Hilogama	0	0 12
563	Danduawekumbura	Paddy field	do.	0	1 23
564	Do.	do.	Herat Mudiyansele Sellappuge Wannihami of Hilogama	0	0 33
565	Do	do.	Herat Mudiyansele Mudalihamige Wannihami, Herat Mudiyansele Mudiyansege Menikhami, Herat Mudiyansele Wannihamige Lama Ethana, Herat Mudiyansele Appuhamige Menikhami, of Hilogama	0	2 3
566	Mahadanduawekumbura	Paddy field	Tennakone Mudiyansele Punchi Banda Tennakone, Advocate, Gampaha	0	3 34
567	Do	do.	G. Belenis Appuhami, Jayakodi Arachchige Gunapala Naide Rambi Nachchiley and Jayakodi Arachchige Kapuru Nachchiley, Dingiri Appu Naide of Badahelagama	0	0 5
568	Pokuna	do.	do.	1	1 2
569	Mahadanduawekumbura	do.	Mudiyanse ex-Korala of Hulawa	0	0 14
570	Kudumirisshenekumbura	do.	H. M. Kapuruhami, H. M. Herathami and H. M. Punchirala of Nikaweratiya	1	3 5
571	Mahadanduawekumbura	do.	G. Belenis Appuhami, J. A. G. N. Rambi Nachchiley and J. A. K. N. Dingiri Appu Naide of Badahelagama	0	0 31
572	Diyakarambekumbura	do.	G. Belenis Appuhami, Jayakodi Arachchige Gunapala Naide Rambi Nachchiley and Jayakodi Arachchige Kapuru Nachchiley, Dingiri Appu Naide	0	1 2
573	Do.	do.	C. C. Somasekaram, Proctor, Jaffna	0	1 3
574	Diyakarambehena, Diyakarambekumbura	Paddy field and Chena	do.	1	1 7
575	Diyakarambehena	do.	do.	1	0 19
576	Alutwewekumbura	Paddy field	Tennakoon Mudiyansele Hitapu Arachchilage, Dingiri Banda, Tennakoon Mudiyansele Vidanage Wannihami, R. Tennakoonge Pemawathie, Banda Hitapu Arachchilage Tikirihami, Banda Hitapu Arachchilage Kuma, Banda Hitapu Arachchilage Kaluhami all, of Ihalagama	0	1 5
577	Panwela	do.	Tennakoon Mudiyansele Kapuruhami, Village Headman of Nikaweratiya	0	0 39
578	Do.	do.	Silpage Sudda of Aliyawa	0	0 12
579	Diyakarambehena	Chena	C. C. Somasekaram, Proctor, Jaffna	0	1 21
580	Kudumirisshena	Chena	Mudiyanse ex-Korala of Hulawa	0	1 34
581	Danduawekelekumbura	Paddy field	Tennakoon Mudiyansele Ranhamige Appuhami of Nikaweratiya	0	0 25
582	Kudumirisshena	do.	Tennakoon Mudiyansele Menikralage Ukku Amma of Nikaweratiya and Appuhami Village Headman of Mithawa Palata	0	0 21
583	Danduawekelekumbura	do	Tennakoon Mudiyansele Ranhamige Appuhami of Nikaweratiya	0	1 0

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
584	Kudumirisshena	paddy field	Tennakoon Mudiyansele Menikralage Ukku Amma, of Nikaweratiya and Appuhami, Village Headman of Mithawa Palata	1 0 10
585	Alutwewekumbura	do.	Tennakoon Mudiyansele Menikralage Ukku Amma and Herat Mudiyansele Namburalage Ranhami of Nikaweratiya	0 2 5
586	Do.	do.	Tennakoon Mudiyansele Banda Hitapu Arachchilage Dingiri Banda, Tennakoon Mudiyansele Banda Hitapu Arachchilage Vidanege Wannihami, R. Tennakoon Pemawathie, Banda Hitapu Arachchilage Appuhami, Banda Hitapu Arachchilage Kuma and Banda Hitapu Arachchilage Kaluhami of Thalagama	0 0 24
587	Kudumirisshena	do.	Tennakoon Mudiyansele Menikralage Ukku Amma of Nikaweratiya and Appuhami Village Headman of Mithawa Palata	0 0 2
588	Mailawattchenekumbura	do.	Tennakoon Mudiyansele Appuhamige Puchi Ethana, Tennakoon Mudiyansele Bandage Ranhami, Tennakoon Mudiyansele Bandage Kiri Banda and Tennakoon Mudiyansele Wannihamige Appuhami of Paluthimbiriyawa	0 1 15
589	Do.	do.	W. Albert Fernando of Wirahena, Tennakoon Mudiyansele Puchirralage Ranhami, Tennakoon Mudiyansele Puchirralage Ukkuhami and Tennakoon Mudiyansele Puchirralage Kiri Menika of Nikaweratiya	0 0 21
590	Do.	do.	do.	0 1 5
591	Mailawattchene, Mailawattchenekumbura	do.	W. Albert Fernando of Wirahena, Tennakoon Mudiyansele Puchirralage Ranhami, Tennakoon Mudiyansele Puchirralage Ukkuhami and Tennakoon Mudiyansele Puchirralage Kiri Menika of Nikaweratiya	0 3 23
592	Mailawattchenekumbura	do.	do.	0 0 27
593	Diulgahakumbura, Mailawatttekumbura	do.	Tennakoon Mudiyansele Appuhamige Menikhami, Tennakoon Mudiyansele Puchirralage Banda, Tennakoon Mudiyansele Puchirralage Ranhami	0 1 25
594	Mailawattchenekumbura	do.	W. Albert Fernando of Wirahena, Tennakoon Mudiyansele Puchirralage Ranhami, Tennakoon Mudiyansele Puchirralage Ukkuhami, Tennakoon Mudiyansele Puchirralage Kiri Menika of Nikaweratiya	0 0 6
595	Mailawatttekumbura	do.	Tennakoon Mudiyansele Puchirralage Banda of Nikaweratiya	0 0 12
596	Mailawattchenekumbura	do.	Tennakoon Mudiyansele Appuhamige Puchi Ethana, Tennakoon Mudiyansele Bandage Ranhami, Tennakoon Mudiyansele Bandage Kiri Banda and Tennakoon Mudiyansele Wannihamige Appuhami of Paluthimbiriyawa	0 0 7
597	Do.	do.	do.	0 2 9
598	Mailawatttekumbura	do.	Tennakoon Mudiyansele Puchirralage Banda of Nikaweratiya	0 2 21
599	Diulgahakumbura, Mailawatttekumbura	do.	Tennakoon Mudiyansele Appuhamige Menikhami, Tennakoon Mudiyansele Puchirralage Banda, Tennakoon Mudiyansele Puchirralage Ranhami	0 0 26

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Nikaweratiya Resthouse, on May 20, 1952, at 9 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kurunegala, March 19, 1952.

W. T. JAYASINGHE,  
for Government Agent.

#### The Land Acquisition Act, No. 9 of 1950

Reference No. J/E/4/LM 4991.

##### Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No. A 709. Village—Digala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Himbutupolahenyaya	Coconut garden 20-25 years contains 46 coconut trees, 3 jak trees and 35 arecanut trees, and 2 temporary buildings with mud floor and walls and thatched roof	Dikelle Lekumalage Suriwardene, Dikelle Lekumalage Puchi Appuhami, Dikelle Lekumalage Peter Singho, Dikelle Lekumalage Heen Mahathmaya, Rajapakse Mudiyansele Melis Appuhami, and Deloluwa Gamarallage Hedrick Singho, all of Digala, Dehiowita	2 0 28.3
Total				2 0 28.3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D. R. O's Office, Dehiowita, on May 28, 1952, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before May 21, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kegalla, March 21, 1952.

D. G. DAYARATNE,  
Assistant Government Agent.



Reference No. J/E/139/LM 4324.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Notice under Section 7*

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

Preliminary plan No. A 691. Village—Madulubowa, Kegalla District

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Palliyekumbura	Paddy field	Mosque Committee of Madulubowa Mosque, (Chief Trustee) M. M. Yoosuf Lebbe, Madulubowa, Hemmathagama	0	2	23 7
2	Pallyewatta	Garden contains 1 jak tree 5 years, 3 arecanut trees 5 years, 1 mara tree 30 years, one permanent school building with temporary attachment, one temporary building and a temporary latrine	do.	0	1	13 0
				0 3 36 7		

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at Hemmathagama School on June 3, 1952, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 27, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kegalla, March 21, 1952.

D. G. DAYARATNE,  
Assistant Government Agent.

Reference No. LRO/APL 745/JAL/1991 LM 5434.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Notice under Section 7*

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Description of the land :

Preliminary Plan No. A 689. Village—Pitriyagama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Radadiwelahena	Coconut garden 50 years, contains a permanent building (partly demolished) and an earth well	U. B. Ranatunga, Head Master, Poramadala School, Yatigaloluwa, Polgahawela	2	3	06
Total				2 3 06		

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kegalla Kachcheri, on May 27, 1952, at 3.45 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 20, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kegalla, March 21, 1952.

D. G. DAYARATNE,  
Assistant Government Agent.

Reference No. J/HLG/1270/LM 4714.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Notice under Section 7*

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Supplement No. 11 to Final Village Plan No. 108. Village—Diyasunnata

Lot	Name of Land	Description	Claimants	Extent		
				A.	R.	P.
39	Kovilewatta, Assessment No. 46/1, Katupitiya Road	Garden contains 5 cotton trees 5 to 10 years and a tiled masonry latrine	Hindu Temple, Rambukkana, Trustee, M. Kanagasabai, 1, Mawanella Road, Rambukkana	0	0	27 59
Total				0 0 27 59		

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Rambukkana Circuit Bungalow, on May 29, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 22, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kegalla, March 25, 1952.

D. G. DAYARATNE,  
Assistant Government Agent.

## Notices under the Land Development Ordinance

### Notification of Land Kachcheri to Select Persons to Receive Grants

NOTICE is hereby given that the Assistant Government Agent, North-Western Province, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m., on April 24, 1952, at Kurunegala Kachcheri to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

March 18, 1952.

V. S. M. DE MEL,  
Deputy Land Commissioner.

### Particulars of Land to be dealt with

Lot	Name of Permit-holder or Applicant	Particulars of Land to be dealt with	Extent		
			A.	R.	P.
		F. V. P. 1457. Village—Koswatta			
107L	R. M. Sohondirala		13	0	10
		F. V. P. 1806. Village—Kuda Galwewa			
7	A. V. Jamsi Singho		26	2	21
		F. V. P. 1807. Village—Maha Galwewa			
4	A. V. Jamsi Singho		10	0	28
		F. V. P. 1742. Village—Ihala Batawalagama			
6	S. Sangakkara		22	1	21
		F. V. P. 1743. Village—Balagolla			
	80 & 81 S. Sangakkara		4	1	5

**Notification of Land Kachcheri to Select Persons to Receive Grants**

NOTICE is hereby given that the Assistant Government Agent, Kalutara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 9 a.m., on May 26, 1952, at Matugama Resthouse to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

H. W. RANATUNGA,  
Assistant Land Commissioner.

*Particulars of Land to be dealt with*

Lot	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
Preliminary plan No. A 1,015. Village—Pinnagoda				
20	V. Liveris	1	0	19
13	P. H. Gironis	1	0	20
15	W. K. Hendrick Singho	0	3	16
16	O. V. Podinona	1	0	2
9	G. Dias Singho	1	0	9
4	H. Cornelis	1	0	20
3	W. Carolis	0	3	29
Preliminary plan No. A 993. Village—Yatiyana				
5	B. Noris Singho	1	0	3
14	W. K. Jalis Singho	0	2	13
8 & 9	B. Suwaris Appu	0	2	13
3	K. Don-Luwis Appu	0	3	18
10	K. Charlis	0	2	26
17	O. V. Bempy Singho	0	2	36
11	O. V. Sethan	0	2	15
18 & 19	O. V. Podibabappu	0	3	22
16	O. V. Simon	0	1	34
15	O. V. Charlis Appu	0	2	13

**Notification of Land Kachcheri to Select Persons to Receive Grants**

NOTICE is hereby given that the Assistant Government Agent, Nuwara Eliya, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m., on Friday, April 25, 1952, at the Hanguranketa Resthouse to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent, Nuwara Eliya.

Land Commissioner's Office, A. C. L. ABEYESUNDERE,  
Colombo, March 21, 1952. Assistant Land Commissioner.

*Particulars of the Lands Referred to above.*

Lot	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
(A) Preliminary plan No. A 1,424. Village—Alakolawewa in Maturata Korale				
1	Y. R. M. A. Ratnayake, Hanguranketa	0	2	8
(B) Preliminary plan No. A 1,488. Village—Madawala in Kohoka Korale				
1	D. M. Mudalihamy, Dehipe, Padiyapelella	0	2	29
(C) Preliminary plan No. A 1,431. Village—Kolongastenna in Maturata Korale				
1	U. Don John Perera Appuhami, Munwatte, Padiyapelella	0	2	27

## Land Redemption Notices

**Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950**

L. A. 3256/J/AL/672.

WHEREAS the Land-Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under Section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with Section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, October 23, 1952.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Preliminary Plan No. A 995. Village—Madamawela						
1	Madamawelakele <i>alias</i> Galwanathottam	Coconut garden 25 years contains a masonry well and a temporary watch hut (cadjan walls and roof)	Mihindukulasuriya Anthony Benedict Fernando of Alutwatte Road, Chilaw	2	3	20
2	Do.	Path	do.	0	0	2
3	Madamawelakele <i>alias</i> Dangahahena	Coconut garden 25 years	W. P. Abraham Fernando of Ganankete Mugunu-watawana, Chilaw	0	2	21
4	Dangahahena	Coconut garden 20 years contains a building under construction (brick walls and cadjan roof)	do.	5	0	13
				<b>8 2 16</b>		

Q 4104/LRO/APL 2486/J/AL 1717.

**Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950**

I, N. Manicka Idaikkadar, Additional Government Agent of the Western Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
  - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at Colombo Kachcheri on June 3, 1952, at 3.30 p.m., and
  - (b) notify to me in writing on or before May 20, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, March 21, 1952.

N. MANICKA IDAIKKADAR,  
Additional Government Agent.

## SCHEDULE

Lot	Name of Land	Preliminary Plan No. A 3,030. Village—Manaweriya		Name of Claimant	Extent A. R. P.
		Description			
1	Kongahawatta <i>alias</i> Kahatagahawatta <i>alias</i> Ketakelagahawatta <i>alias</i> Kadurugahawatta	Coconut land contains 2 tiled masonry buildings		Mrs. Bernard Sri Kantha of "Stukuragiri", Manaweriya, Kochchikade	5 0 27.7

Reference No. L. H. 889.

## Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Ivor Lorensz Ferdinands, Additional Assistant Government Agent of the Kalutara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kachcheri, Kalutara, on April 30, 1952, at 2.30 p.m.; and

(b) notify to me in writing (in duplicate) on or before April 19, 1952, the nature of his or her interests in the land, the particulars of his or her claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kalutara, March 20, 1952.

I. L. FERDINANDS,  
Additional Assistant Government Agent.

## SCHEDULE

Lot	Name of Land	Preliminary Plan No. A 2,887. Village—Kurana		Name of Claimant	Extent A. R. P.
		Description			
1	Wekadalanda <i>alias</i> Inyagahadeniya	Rubber		Ranawaka Achchige Don Arnolis Dharmasuri Wijewardena of Yatawatura, Malagala, Padukka	0 2 19
2	Do.	do.	do.	do.	0 0 31
Total					0 3 10

Lot	Name of Land	Preliminary Plan No. A 2,894. Village—Menerigama		Name of Claimant	Extent A. R. P.
		Description			
1	Kalutantiriyawilakumbura	Paddy field		Suriya Arachchige Charlis Singho and Suriya Arachchige Jamis Singho, both of Menerigama, Handapangoda	0 2 13
2	Do.	do.	do.	do.	0 1 6
Total					0 3 19

Lot	Name of Land	Preliminary Plan No. A 2,906. Village—Katugalgama		Name of Claimant	Extent A. R. P.
		Description			
1	Etadelelanda	Rubber		Ranawaka Achchige Don Porolis Dharmasuri Wijewardena of Yatawatura, Malagala, Padukka	0 0 14
2	Do.	do.	do.	do.	1 3 23
3	Do.	do.	do.	do.	0 0 18
4	Do.	do.	do.	do.	1 2 35
5	Do.	do.	do.	do.	0 0 21
Total					3 3 31

Reference No. LD 7360/LRO/APL/3248/J/AL 2010.

## Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, A. B. S. N. Pullenayegum, Assistant Government Agent of the Hambantota District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorised in writing before me at Weeraketiya V. C. Office on May 14, 1952, at 9.30 a.m.;

(b) notify to me in writing on or before May 7, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Hambantota, March 18, 1952.

A. B. S. N. PULLENAYEGUM,  
Assistant Government Agent.

## SCHEDULE

Supplement No. 2 to Final Village Plan No. 241. Village—Mulkingala in Guruwa Pattu West,  
Hambantota District

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent A. R. P.
234	Achangehena Pituwagehena	Coconut garden contains part of a masonry well on the northern boundary of this land and a temporary mud and wattle thatched building	Wangasin Achchige Sawunhami, c/o Punchihewage Denoris of Mulkingala, Weeraketiya	3 0 30
Total				3 0 30

No. LA 889/LRO.

## Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
  - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Jaffna Kachcheri, on May 15, 1952, at 10 a.m.; and
  - (b) notify to me in writing on or before May 6, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Jaffna, March 17, 1952.

P. J. HUDSON,  
Government Agent.

## SCHEDULE

Preliminary Plan No. A. 1,630. Village—Chankanai East

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Inchchilakkai	Paddy field includes one-half share of the well lying in the Western boundary	Cathurasar Sabapathy Ponniah, Pensioner, Chankanai East, Chankanai	0 2 12.9
Total				0 2 12.9

L. D.—B 49/50.

No. LA/7471/LRO/APL 2318/J/AL/1937.

## Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Wijeyapala Tudor Jayasinghe, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
  - (a) appear, personally or by agent duly authorised in writing before me at the Kurunegala Kachcheri, on May 13, 1952, at 9 a.m.; and
  - (b) notify to me in writing on or before May 6, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Kurunegala, March 24, 1952.

W. T. JAYASINGHE,  
Assistant Government Agent.

## SCHEDULE

Sup. No. 1 to F. V. P. 932. Village—Wewalagedera

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
13	Kongahamulawatta	Coconut garden 25-60 years contains a temporary building (cadjan roof and mud walls) and part of footpath	Ratnayake Mudiyanseelage Punchappuhamy of Wadugedera, Wewagama R. O. and Diyawadana Nilmalage Chandrasena of Wewalagedera, Wewagama R. O., Kuliypitiya	1 3 18
14	Do.	Coconut garden 25-60 years (no cultivation) contains path of footpath	do.	0 0 6
15	Do.	Coconut garden contains 20 coconut trees 30-60 years, 1 jak tree 30 years, 1 Kohamba tree 40 years and part of tank bund	do.	0 1 13
Total				2 0 37

L.D.—B. 49/50.

No. LA/7540/LRO/APL. 5731/J/AL/1990.

## Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Wijeyapala Tudor Jayasinghe, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
  - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kacheheri on May 13, 1952, at 9 a.m., and
  - (b) notify to me in writing on or before May 6, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Kurunegala, March 15, 1952.

W. T. JAYASINGHE,  
Assistant Government Agent.

## SCHEDULE

Supplement No. 3 to Final village plan No. 452. Village—Madawala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
6	Asweddumakumbura	Paddy field	Newgala Dewage Romanis Fernando of Alapalawa, Keppitiwalana S. P. O.	1	1 37
7	Do.	do.	do.	0	1 1
Total				1	2 38

## Miscellaneous Land Notices

No. L. S 2541

No. LS 2287.

## Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that Messrs. G. Eralis de Silva and G. Peiris de Silva of Penigala—trustees of the Sri Waisaka Punyodhaya Samitiya of Penigala—have applied for a lease of a piece of Crown land, about one acre in extent, from lot 16 in F. V. P. 104, situated in Kalugala village, Kalutara District, for the purpose of establishing a Buddhist temple thereon.

2. The proposed temple will serve about 40 families. The nearest Buddhist temple is situated about half a mile away. The land is available for the purpose. It is, therefore, proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others:—

- (a) Rent : Re. 1 per annum ;
- (b) The lessees shall, within five years from the commencement of the lease, erect on the land a house, latrine and dining-room (hereinafter referred to as the temple) to the satisfaction of the Assistant Government Agent, Kalutara ;
- (c) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose ;
- (d) The lessees shall hand over to the Archaeological Commissioner any antiquities found on the land ;
- (e) The lessees shall, within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the Trustee or Controlling Viharadhipathi of the temple as the case may be for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, March 28, 1952. E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

## Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations 1948

NOTICE is hereby given that Messrs Mudiyansege Punchirala, Kawralage Sudhamy Upasaka and Pinhamige Kirihamy of Kudawewa—trustees of the Kudawewa Rural Development Society—have applied for the lease of a piece of Crown land, about quarter of an acre in extent, from lot 80 in F. V. P. 728, situated in Kudawewa, Anuradhapura District, for the purpose of erecting a Meeting Hall thereon.

2. The land is available for the purpose. It is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term : 10 years ;
- (b) Rent : Re. 1 per annum ;
- (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect a Meeting Hall on the land to the satisfaction of the Government Agent, North-Central Province
- (d) The lessees shall use the land as a site for a Meeting Hall and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, March 28, 1952. E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

No. L.S. 2595

## Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that Messrs. D. M. Jayatileke, W. Heen Banda and R. M. D. Banda—trustees of the Rural Development Society, Haduwa, Karawilahena—have applied for a lease of a piece of Crown Land, about an acre in extent, from lot 105 in F. V. P. 260, situated at Haduwa, Karawilahena, Matale District, for the purpose of constructing a hall thereon.

2. The land is available for the purpose. It is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term : 10 years ;
- (b) Rent : Re. 1/50 per annum ;
- (c) The lessees shall, within six months of the commencement of the lease erect a hall on the land to the satisfaction of the Assistant Government Agent, Matale ;
- (d) The lessees shall use the land as a site for a hall and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, March 28, 1952. E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

Colombo, March 28, 1952. E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

**ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ සම්බන්ධ දන්වීම්**

**1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ඡාල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

බදුළු දිස්ත්‍රික්කයේ බදුළු නගර සීමාව තුළ කයිලගොඩ පිහිටා තිබෙන අ. 1, රු. 2, ප. 22 පමණ වපසරිය ඇති පිටිගහ කොරටුව නැමති ඉඩමට මායිම් :—

දකුණට සහ උතුරට : වැසියන්ගේ ඉඩම් ;  
නැගෙනහිරට : ශ්‍රීන් ලේන් ඩිරයිවි සහ බස්නාහිරට : යතලේ ඇල.

J/DEA/1884.

ඩබ්ලිව් සේනානායක,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක් වූ පෙබරවාරි මස 21 වැනි දින කොළඹදීය.

අංක J/E/1202/LM 5290.

**1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ඡාල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

(1) කැලපු දිස්ත්‍රික්කයේ කිණිගොඩ කෝරළයේ පින්තවල ගමේ මෙහි පහත දැක්වෙන මායිම් තුළ පිහිටි ප්‍රමාණයෙන් අක්කර 3ක් පමණ වූ කානුවේ කඩුල්ලවත්ත නමැති ඉඩම :—

උතුරට : කාණුවේ කඩුල්ලවත්ත ;  
නැගෙනහිරට : නාගොමුලන්ද හේන ;  
දකුණට : පාසල්වත්ත සහ  
බටහිරට : ප්‍රසිඩ මහපාර.

(2) කැලපු දිස්ත්‍රික්කයේ කිණිගොඩ කෝරළයේ පින්තවල ගමේ මෙහි පහත දැක්වෙන මායිම් තුළ පිහිටි ප්‍රමාණයෙන් අක්කර 2½ක් පමණ වූ නාගොමුලන්ද හේන නමැති ඉඩම :—

උතුරට : කාණුවේ කඩුල්ලවත්ත ;  
නැගෙනහිරට : පුරණේ කුඹුර ;  
දකුණට : නාගයා වත්ත සහ  
බටහිරට : පාසල්වත්ත.

(3) කැලපු දිස්ත්‍රික්කයේ කිණිගොඩ කෝරළයේ පින්තවල ගමේ මෙහි පහත දැක්වෙන මායිම් තුළ පිහිටි ප්‍රමාණයෙන් අක්කර 2ක් පමණ වූ නාගයා වත්ත නමැති ඉඩම :—

උතුරට : නාගොමුලන්ද හේන ;  
නැගෙනහිරට : පුරණේ කුඹුර ;  
දකුණට : නාගයාහේන සහ  
බටහිරට : රත්මලේ හේන සහ පාසල් වත්ත.

(4) කැලපු දිස්ත්‍රික්කයේ කිණිගොඩ කෝරළයේ පින්තවල ගමේ මෙහි පහත දැක්වෙන මායිම් තුළ පිහිටි ප්‍රමාණයෙන් අක්කර 1½ක් පමණ වූ රත්මලේ හේන නමැති ඉඩම :—

උතුරට : පාසල්වත්ත ;  
නැගෙනහිරට : ටයිවිල් ජලාන් අඩක 55,003 දරණ ඉඩම ;  
දකුණට : කේ. අප්පුහාමිගේ වත්ත සහ  
බටහිරට : රත්මලේ හේන සහ පාසල් ඉඩම.

ඩබ්ලිව් සේනානායක,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක් වූ පෙබරවාරි මස 27 වැනි දින කොළඹදීය.

**1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ඡාල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මඩකලපු දිස්ත්‍රික්කයේ උතුරු මන්නාරම පත්තුවේ අයින් තියමලනම් ගමේ පිහිටා තිබෙන අ. 4, රු. 3, ප. 2 වපසරිය ඇති බලිමඩුකන්ඩම් සහ නැදියමඩුකන්ඩම් නැමති ආණ්ඩුවේ ඉඩම්, එනම් නො. 9 දරණ I.S.P.P. සිතියමේ නො. 6 දරණ අතිරේකයේ ලොට් නො. 768, 771, 774 සහ 776 සහ නො. 7 දරණ අතිරේකයේ ලොට් නො. 779, 780, 784, 788 සහ 790 දරණ බිම්කට්ටි වශයෙන් මැන විස්තර, එනම් ඉඩම් සශ්‍රීක පිළිබඳ ආඥාපනත යටතේ බලපත්‍ර නො. 43, 645, 646, R.553, 40 සහ 37 යටතේ දී තිබෙන ඉඩම්.

කෘෂිකම් හා ඉඩම් ඇමතිගේ ඊෆ්පරන්ස් නො. J/AL/1535. මඩකලපු කවිචේරියේ ඊෆ්පරන්ස් නො. L. D. 2836.

ඩබ්ලිව් සේනානායක,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක් වූ පෙබරවාරි මස 27 වැනි දින කොළඹදීය.

L B 2024.

**1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි**

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ඡාල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම් කෝරළේ මීදිගම නැගෙනහිර පිහිටි දන්කැටියෙවත්ත නොහොත් වෙලගෙදර වත්ත යන ඉඩමෙන් අක්කර 1½ක් පමණ වන බිම් කැබෙල්ලක්. ඉඩමට මායිම් :—

උතුරට : දන්කැටියෙවත්ත ;  
නැගෙනහිරට : මාරගහකොරටුව ;  
දකුණට : කිරත්තපාර සහ  
බස්නාහිරට : අභිපාර.

ඩබ්ලිව් සේනානායක,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක් වූ මාර්තු මස 13 වැනි දින කොළඹදීය.

Q. 4180/J/HLG/1960.

1950 සේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 සේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ඡාල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කොළඹ දිස්ත්‍රික්කයේ හාපිටියම කෝරළේ මුද්දරගම පිහිටි අක්කර 5 යක් පමණ විශාලකම් ඇති නුගඟහලන්ද යන ඉඩම, ඊට මායිම්:—

උතුරට: ඇස්. ඩී. මේරිනෝනා සහ තව අයට අයිති ඉඩම; නැගෙනහිරට: ඇස්. ඒ. වන්දසේම සහ තව අයට අයිති ඉඩම;

දකුණට: එම එම බස්නාහිරට: ඇස්. ඩී. පබ්ලිස් සහ තව අයට අයිති ඉඩම.

ඩබ්ලිව් සේනානායක, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952 ක් වූ මාර්තු මස 13 වැනි දින කොළඹදීය.

Q. 4188/J/HLG/1975.

1950 සේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 සේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ඡාල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සියනා කෝරළේ රදුවානේ පිහිටි ඊටිගහවත්ත යන ඉඩමෙන් අක්කරයක පමණ විශාල ප්‍රමාණය, ඊට මායිම්:—

උතුරට සහ නැගෙනහිරට: එම ඉඩමේ ඉතිරි කොටස; දකුණට: නිගහවත්ත යන ඉඩම;

බස්නාහිරට: නිගහවත්ත නොහොත් මැදලන්දවත්ත යන ඉඩම.

ඩබ්ලිව් සේනානායක, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952 ක් වූ මාර්තු මස 13 වැනි දින කොළඹදීය.

1950 සේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 සේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ඡාල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මඩකලපු දිස්ත්‍රික්කයේ ඒරාලූර් කෝරළේ පන්තුවේ වාලවේන නම් ගමේ පිහිටි අක්කර 2 ක් තරම වපසරිය ඇති මරුන්කයාභිපුල් නැමති ඉඩමට මායිම්:—

උතුරට: වාලවේන-කල්කුඩා P. W. D. පාර; නැගෙනහිරට: කන්තස්පාර් කන්දේයා සහ අනිත් අයට අයිති ඉඩම;

දකුණට: කන්තස්පාර් නල්ලනම්බිගේ ඉඩම; බස්නාහිරට: කානුව සහ වාලවේනේ පායශාලාව. කෘෂිකම් හා ඉඩම් ඇමතිගේ ඊෆ්පරන්ස් නො. J/E/1367. මඩකලපු කව්වේරියේ ඊෆ්පරන්ස් නො. L. D. 3288.

ඩබ්ලිව් සේනානායක, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1950 ක් වූ මාර්තු මස 13 වැනි දින කොළඹදීය.

1950 සේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 සේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ඡාල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මඩකලපු දිස්ත්‍රික්කයේ සම්මන්තූර පන්තුවේ සම්මන්තූර දෙමළ බිවිසමේ නම් ගමේ පිහිටි අ. 3, රු. 3, ප. 39 ක් තරම වපසරිය ඇති සම්මන්තූරේ පුල්ලිවත්ත නැමති ඉඩමට මායිම්:—

උතුරට: ආණ්ඩුවේ ඉඩම සහ ඇම්. ඒ. ඇල්. කාරිඅප්පාට අයිති ඉඩම;

නැගෙනහිරට: ඇම්. මීරාලෙබ්බේ; කේ ආදම්බාවා; ඒ. පාතුම්මා; කේ. අච්චාලම්මා; ඒ. අහමදු ලෙබ්බේ සහ ඒ. අබ්දුල් අසීස් යන අයට අයිති ඉඩම;

දකුණට: කල්ලරිඩාල් පාර; බස්නාහිරට: ඒ. අලියාර්; ඒ. අහමදු ලෙබ්බේ; ඒ. අබ්බු බක්කර් සහ ඒ. ඉස්මාලෙබ්බේ යන අයට අයිති ඉඟුරුව තිබෙන ඉඩම් කැබලි.

කෘෂිකම් හා ඉඩම් ඇමතිගේ ඊෆ්පරන්ස් නො. J/E/318. මඩකලපු කව්වේරියේ ඊෆ්පරන්ස් නො. L. D. 3160.

ඩබ්ලිව් සේනානායක, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1950 ක් වූ මාර්තු මස 13 වැනි දින කොළඹදීය.

අංක: J/HLG/1270/LM 4714.

1950 සේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 සේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ඡාල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කැලපු දිස්ත්‍රික්කයේ, ගල්බොඩ සහ කිණිගොඩ දෙකෝරළයේ මැදද මැදිලිය පන්තුවේ, රඹුක්කන නගර සභා සීමාවතුළ, කටුපිටිය පාරේ පිහිටි, වර්පනම් බදු අංක 48/1 දරන ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 27.50 ක් විශාල, අංක 108 දරන අවසාන ගම් සැලැස්මේ අංක 11 දරන අතිරේකයේ අංක 39 දරන බිම් කව්විය වශයෙන් ගැඹින්වෙන කෝවිලේවත්ත නමැති ඉඩම.

ඩබ්ලිව් සේනානායක, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952 ක් වූ පෙබරවාරි මස 27 වැනි දින කොළඹදීය.

L. A. 7429/J/E/1498.

1950හේ අඩකක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950හේ අඩකක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බඩලි ෂැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බඩලි ෂැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මඩකලපු දිස්ත්‍රික්කයේ අක්කරපත්තුවේ නම්බිලුවිල් නම් ගමේ පිහිටි අක්කර 2½ක නරම පවසරිය ඇති සුබිරමනියම් සෙවිටියාප්තේ වලවි නාමති ඉඩමට මායිම් :—

කුරුනාගල දිස්ත්‍රික්කයේ කටුපිටිය පළාතේ බෙල් ගොඩකන්ද නම් ගමේ පිහිටි අක්කර 4ක විශාලත්වයක් ඇති පුස්වැලමුලහේන සහ දෙමටහේන නොහොත් පුස්වැලමුලහේන යන ඉඩම්වලට මායිම් :—

- උතුරට : V. C. දෙවැට ;
- නැගෙනහිරට : වේලාවිම්මානකපෝඩි සහ අනිත් අයට අයිති ඉඩම ;
- දකුණට : ආරුමුගම් සිත්තපිල්ලේගේ ඉඩම ;
- බස්නාහිරට : පොතුටිල සිට මඩකලපුවට යන P. W. D. පාර.
- කෘෂිකම් හා ඉඩම් ඇමතිගේ ඊෆ්පරන්ස් නො. J/HLG/4711.
- මඩකලපු කවිචේරියේ ඊෆ්පරන්ස් නො. L. D. 3156.

- (1) පුස්වැලමුලහේන ; අක්කර 2කයි—  
උතුරට, නැගෙනහිරට සහ බස්නාහිරට : ගලන්ඩ බෙල්ගොඩකන්ද යන ඉඩම සහ දකුණට : ඇල ;
- (2) දෙමටහේන නොහොත් පුස්වැලමුලහේන ; අක්කර 2කයි—  
උතුරට : පර්වතය ;  
නැගෙනහිරට : දන්ගහමුවත්ත ;  
දකුණට : ඇල සහ බස්නාහිරට : අත්තික්කාගහමුවත්ත නොහොත් පුස්වැලමුල්ලහේන.

බඩලි සේනානායක,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

බඩලි සේනානායක,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

J/E/1498.

වම් 1950ක් වූ මාර්තු මස 13 වැනි දින  
කොළඹදීය.

වම් 1952ක් වූ මාර්තු මස 8 වෙනි දින  
කොළඹදීය.

1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බඩලි ෂැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

එම ඉඩම යාපනය දිස්ත්‍රික්කයේ වලිගාමම් උතුර, ආදාමි පාලක නිලධාරීතුමාගේ කොටසකින් වූත් නාකම් නම් වූ ගමෙහි පිහිටි ලැවිමස් 10ක ප්‍රමාණය ඇති කිනමාරස් කලබිඳි නම් වූ ඉඩමය. එහි මායිම් මෙසේය :—

- උතුරට : වූත් නාකම් මාර්කට් එකට එන පාර ;
- නැගෙනහිරට : හෙල්ලාවිම්, හෙල්ලම්මාල් සහ අනිත් කොටස් කරුවන්ට අයිති ඉඩම ;
- දකුණට : පටුපාර සහ
- බස්නාහිරට : පටුපාර.

නො. J/HLG/1596.

බඩලි සේනානායක,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

LA. 7521/J/E/1945.

1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බඩලි ෂැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කුරුනාගල දිස්ත්‍රික්කයේ දෙවමැදි හේපත්තුවේ වල්ගම්පොතු කෝරළේ වල්ලිය පළාතේ කඩිඳිවෙහර නම් ගමේ පිහිටි බෝගහමුලහේන නොහොත් ගොරකහලන්ද නැමැති දිවෙහත් අක්කර 2ක විශාලත්වයක් ඇති බිඳි කැබැල්ලට මායිම් :—

- උතුරින් : බෝගහමුලහේන නොහොත් ගොරකහලන්ද ;
- නැගෙනහිරින් : ගෙදරමෙලකුඹුර සහ ගොරකහලන්ද ;
- දකුණින් : බෝගහමුලහේන නොහොත් ගෙදරමෙලකුඹුර, සහ
- බස්නාහිරින් : මාර්ගපොල-තිරිපිටි මහපාරද මෙ.

අංකය. J/E/1945.

බඩලි සේනානායක,  
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක් වූ මාර්තු මස 13 වැනි දින  
කොළඹදීය.



1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමුමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදත් කෝරළේ බඩුගෙදර පිහිටි නො. 15 වේ පැලෑටේ ලොච් නො. 362 කොටසක් වන අක්කර 2ක් පමණ විශාලකම ඇති පොල්වත්තේ ගලවත්තට මායිම් ;

- උතුරට : මලදොල ලොච් 360
- නැගෙනහිරට : ලොච් නො. 362 කොටසක්
- දකුණට : මහා පාර, රත්නපුර-පැල්මඩුල්ල
- බස්නාහිරට : ලොච් නො. 362 කොටස

නො. L.R. 3587/J/HA/1884.

වම් 1952ක් වූ මාර්තු මස 21 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,  
කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.  
L. 3825.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමුමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ වගභවන පල්ලේපිටිය පත්තුවේ භාලන්ද වසඹේ භාලන්ද යන ගමේ පිහිටි "පිටකන්ද මත්තේ" කොටසක් වන අක්කර 3, රූඩ් 1, පර්චස් 30.88ක් පමණ ප්‍රමාණය ඇති ඉඩම :—

- උතුරට : ඩී. පී. 253 දරණ පැලෑටේ ඩී. පී. 97412 දරණ පැලෑටේ ලොච් 199 කොටසක් ;
- නැගෙනහිරට : නුවර-සාපනග පී. බිහිලිච්. ඩී පාරද ;
- දකුණට : ඩී. පී. 142689 දරණ පැලෑටේ ලොච් 199 කොටසක් සහ ඩී. පී. 127769 දරණ පැලෑටේ ලොච් 200 කොටසක් ;
- බස්නාහිරට : ඩී. පී. 142689 දරණ පැලෑටේ ලොච් 199 කොටසක් ;

වම් 1952ක් වූ පෙබරවාරි මස 15 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,  
කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.  
Refernce No. L. D. 7349/J/A/1611.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමුමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

ගම්බත්තොට දිස්ත්‍රික්කයේ ඔට්ටි රිද්මාපත්තුවේ බෞද්ධ පිහිටි ගලේසේන නමැති ඉඩමෙන් රූඩ් 1෪, පර්චස් 4ක් පමණ වූ බිම්කැබල්ලට මායිම් ;—

- උතුරට : ඇතුනාවල වැවේ ඉඩුරෙන්ද ;
- නැගෙනහිරට : ඇතුනාවල වාරිමානියෙන්ද ;
- දකුණට සහ බටහිරට : බෞද්ධ පදිංචි ඒ. එච්. ඇම්. ද සිල්වාගේ ඉඩම්වලින්ද.

වම් 1952ක් වූ මාර්තු මස 15 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,  
කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමුමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදත් කෝරළේ නාරත්ගොඩ පිහිටි නො. 205 A දරණ පැලෑටේ ලොච් නො. 22 පාර්චස් 31ක් විශාලකම ඇති මුද්දුවැග මහඹව්ව.

වම් 1952ක් වූ මාර්තු මස 21 වැනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,  
කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.  
Q. 3923/J/HLG/1057.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි  
පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම  
ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950න් අංක 9

දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ  
(1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.  
ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

ප්ලාන් නො. A 3131 ගම—සුවාරපොල

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	වනිගසුරියමහවත්ත	ඉඩම	බී. ඩී. සයිමන්, කුරුවිට, බී. ඩී. ලියනෝරා, ලීලා, බී. ඩී. සෝමවතී, මඩපාන සහ බී. ඩී. පවිලිස්, ඇම්. ඩී. මැගිලින් ගුණ නිලක, බී. ඩී. දයාලනා, බී. ඩී. හේමලතා, බී. ඩී. ඩී. මබේසේකර සහ බී. ඩී. කුස ලනා සියලුදෙනම සුවාරපොල	0 0 10

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952ක්වූ ජුනි මස 2වෙනි දින අ. හා. 4පේ වේලාවට කොළඹ කවිවේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1952ක්වූ මැයි මස 19වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති

කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි.

ඇන්. මානික්ක ඉඩෙයිකඩාර්, බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්තතුමා.

වම් 1952ක්වූ මාර්තු මස 24 වෙනි දින කොළඹ කවිවේරියේදීය.

L.D. 4020.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:— මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩදුම්බර කොයායයේ මැදසිය පත්තුවේ බෝමුරේ පිහිටි අක්කර 4, රූ. 3, පර්චස් 38.2ක් පමණ වූ උඩතැන්නේවත්ත ගල්මල් ඔයවත්ත නොහොත් V. P. 277 දරණ ප්ලාන් 231වෙනි කොටස යන—

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952ක්වූ අප්‍රේල් මස 29වෙනි දින පූ. හා. 10ට මහනුවර කවිවේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1952ක්වූ අප්‍රේල් මස 22වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

ටී. ඊ. ග්‍රෙතියර්, ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1952ක්වූ මාර්තු මස 20වෙනි දින මහනුවර කවිවේරියේදීය.

L. D. 4042.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු-කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:— මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩදුම්බර කොයායයේ මැදසිය පත්තුවේ බෝමුරේ පිහිටි අක්කර 3, රූ. 0, පර්චස් 00.6ක් පමණ වූ උඩතැන්නේවත්ත ගල්මල් ඔයවත්ත නොහොත් V. P. 277 දරණ ප්ලාන් 232වෙනි කොටස යන—

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952ක්වූ අප්‍රේල් මස 29වෙනි දින පූ. හා. 10ට මහනුවර කවිවේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1952ක්වූ අප්‍රේල් මස 22වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

ටී. ඊ. ග්‍රෙතියර්, ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1952ක්වූ මාර්තු මස 20වෙනි දින මහනුවර කවිවේරියේදීය.

අංකය L. A. 7582/F 3999.

අණුවේ කටයුත්තකට, එනම්:—රිදීබාදිඇල වතපාරයේ වතුර බෙදීමේ ඇලවිල් කැපීම් පිණිස මෙහි පහත සඳහන් වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත” පස්වෙනි කොටසේ කරනීමෙන් පසුව ඉඩම් ප්‍රකාරයට පළාත් පාලන කාරක සභාවේ නියෝගය පරිදි උතුරුමාණ්ඩුවත්තේසෙත් නිසි අකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඳහි හිමි:—

අයි. ඇස්. පී. සිතියමේ නො. 15වේ පසුමුඛවැනි අතිරේකය. ගම—තාරණගොල්ල

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
477 පහළකුඹුර	කුඹුර	හේරත්තාමිගේ කිරිහාමි, ගලපිටියාගම සහ සී. සී. අප්පුහාමි, තාරණගොල්ල	0 0 5
478 එම	එම	දහනායක මුදියාන්ගලාගේ පුංචිරලාගේ උක්කු බත්බා, ගලපිටියාගම	0 0 14
479 එම	එම	වත්තියාමිගේ අප්පුහාමි, තිරලියාද්ද	0 0 10
480 බෝගහකුඹුර	එම	දහනායක මුදියාන්ගලාගේ පුංචිරලාගේ උක්කු බත්බා, ගලපිටියාගම, හේරත්තාමිගේ පුංචි මැණිකා, හේරත්තාමිගේ රත්මැණිකා සහ හේරත්තාමිගේ මුදියාන්ගේ, හිලාගම	0 1 9
481 අස්වද්දුන්කුඹුර	එම	දහනායක මුදියාන්ගලාගේ පුංචිරලාගේ උක්කු බත්බා, ගලපිටියාගම, සී. සී. අප්පුහාමි සහ සී. සී. කිරිඹුදියාන්ගේ, තාරණගොල්ල	0 1 6
482 එම	එම	හේරත්තාමිගේ කිරිහාමි, ගලපිටියාගම සහ සී. සී. අප්පුහාමි, තාරණගොල්ල	0 0 5
483 පාලුවකුඹුර	එක්ක	කිරිබණ්ඩාගේ අප්පුහාමි	0 0 19
484 කොත්හසුලුවක්ක	ගොඩ ඉඩම, කොස්ගහක්, කපුගස් 2ක්, සහ මුරුන්ගා ගස් 13ක්, අවුරුදු 15ක් වයස ඇති, අවුරුද්දක් ඇති කොහෙල්ගස් 21ක් සහ අවුරුදු 25ක් වයසැති අම්බහක්	රත්තාමිගේ අප්පුහාමි	0 0 20

නො	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. ර. ප.
485	කෝන්ගාමුලුවත්ත	ගොඩ ඉඩම, අවුරුදු 50ක අඩංගු ගසක් අවුරුදු 20ක දෙහි ගස් 2ක්, අවුරුද්දක පොළොව ගස් 4ක් සහ පොළොව 6ක්, අවුරුද්දක කෙසෙල්ගස් 10 සහ කාමකාලික ගෙයක්	අ.ඒ. ආ.ම. ලවනේරිස් අප්පහාමි	0 1 8
486	එම	ගොඩ ඉඩම, අවුරුදු 4ක කොස්ගස් 4	පුංචිරලගේ උක්කුබත්තා, ගලපිටියාගම	0 0 20
487	වත්තේරියාගේ න, වතුගොඩගේ න	පාලු ගේන	ඩී. ඩී. ආ.ම. රත්නාමිගේ අප්පහාමි, තාරනකොල්ල වත්තේරියාගේ අප්පහාමි සහ මල්ලාමිගේ උක්කු මැතිකා, හෙරලියද්ද, එච්. ආ.ම. මුදියන්සේ, කීර්තියාමිගේ පුංචි බත්තා, මැණික්ගාමිගේ පුංචි මැණිකා සහ මැණික්ගාමිගේ රත්මැණිකා, හිරෝගම, සහ පුංචිරලගේ උක්කුබත්තා ගලපිටියාගම	0 1 34
ගම—මුදියන්සේගේගම				
488	පාලුවතුගොඩගේ න	ගේන	හේරත් මුදියන්සලාගේ අප්පහාමි විදුනගේ මුදියන්සේ, අප්පහාමි විදුනගේ විකීර්මැණිකා සහ අප්පහාමි විදුනගේ පුංචිමැණිකා	0 0 2
489	එම	එම	රුහනාගක මුදියන්සලාගේ විකීර්මත්තා, එම අප්පහාමි, එම වත්තේරියාමි, එම මුතුමැණිකා, සහ රුහනාගක මුදියන්සලාගේ පුංචිබත්තා	0 0 18
490	එම	එම	තැන්නකෝන් මුදියන්සලාගේ බත්තා, ආරච්චිලගේ කීර්මැණිකා, තැන්නකෝන් මුදියන්සලාගේ බත්තා, ආරච්චිලගේ හේරත්බත්තා, තැන්න කෝන් මුදියන්සලාගේ බණ්ඩා, ආරච්චිලගේ සී.හිරිඅමුණ, තෙන්නකෝන් මුදියන්සලාගේ බණ්ඩා, ආරච්චිලගේ විකීර්මත්තා	0 0 13
491	එම	එම	හේරත් මුදියන්සලාගේ පිංගාමිගේ සී.හිරි බත්තා, එම රත්තාමි, එම හේරත්තාමි, එම උක්කු මැණිකා	0 0 9
492	එම	එම	හේරත් මුදියන්සලාගේ මල්ලාමි	0 0 7
493	එම	එම	හේරත් මුදියන්සලාගේ අප්පහාමි, මම පුංචිරල, එම පු විමැණිකා, එම මැණික්ගාමි, මම සී.හිරි අමුණ, එම කඵතාමි	0 0 16
494	එම	එම	එම	0 0 36
495	එම	එම	එම	0 1 0
496	එම	එම	තෙන්නකෝන් මුදියන්සලාගේ පුංචිමැණිකා, රුහනාගක මුදියන්සලාගේ හේරත්තාමිගේ රත් මැණිකා	0 0 8
497	එම	එම	හේරත් මුදියන්සලාගේ බණ්ඩාගේ අප්පහාමි, එම මුදියන්සලාගේ සිත්තමුණ, සහ එම මැණික්ගාමි	0 0 11
498	එම	එම	රුහනාගක මුදියන්සලාගේ බත්තාගේ මල්ලාමි	0 0 6
ගම—ගලපිටියාගම				
499	පාලුවතුගොඩගේ න, මීගහ මුලගේ න	ගේන	හේරත් මුදියන්සලාගේ කීර්මාමාගේ මුදියන්සේ	0 0 6
500	ගල්වලගාය	එම	එච්. ආ.ම. හේරත්තාමිගේ කීර්තාමි, එච්. ආ.ම. හේරත්තාමිගේ මුදලියාමි, එච්. ආ.ම. හේරත් තාමිගේ පිංගාමි, එච්. ආ.ම. හේරත්තාමිගේ උක්කුමැතිකා	0 0 8
501	එම	එම	රුහනාගක මුදියන්සලාගේ අප්පහාමි	0 0 13
502	එම	එම	වී. ආ.ම. පුංචිරලගේ කපුරුතාමි	0 0 26
503	එම	එම	ඩී. ආ.ම. පුංචිරලගේ උක්කුබණ්ඩා	0 0 21
504	එම	එම	බඩලිච්චි. ආ.ම. අප්පහාමිගේ රංගාමි	0 0 17
505	එම	එම	බඩලිච්චි. ආ.ම. අප්පහාමිගේ රංගාමි	0 0 2
506	කෝන්ගාමුලුවත්ත	ගොඩ ඉඩම, අවුරුදු 10ක මුරුංගාගස් 2 සහ අවුරුදු 2ක පැපොළොව 6ක්	මුදලියාමිගේ ගමභිතාමි සහ මුදලියාමිගේ කීර් මැතිකා	0 0 13
507	එම	පොල් ඉඩම, අවුරුදු 10ක දෙහි ගස් 2, අවුරුදු 5ක කොස් ගසක්, අවුරුදු එකක පොල් ගස් 6ක්, අවුරුදු 3ක දෙබමි ගසක්, අවුරුදු 5ක මුරුංගා ගස් 6 සහ අවුරුද්දක කෙසෙල්ගස් 13ක්	අප්පහාමිගේ රංගාමි	0 0 21
508	එම	පොල් ඉඩම, අවුරුදු 55ක පොල් ගස් 21ක, අවුරුදු 55ක කොස් ගස් 2, අවුරුදු 8ක දෙබමි ගස් 3, අවුරුදු 5ක මුරුංගා ගස් 3, අවුරුදු 5ක පුලුන්ගස් 1, අවුරුදු 5ක පැපොළොව ගසක් සහ අවුරුද්දක කෙසෙල්ගස් 31 සහ කාම කාලික මැටි ගෙයක්	බත්තේරලගේ අප්පහාමි, බත්තේරලගේ සී.හිරිබණ්ඩා බත්තේරලගේ සී.හිරි මැතිකා, මුදලියාමිගේ ගමභිතාමි, මුදලියාමිගේ මැණික්ගාමි, කීර් මාමාගේ පොඬුමැතිකා, ගෙය අයිතිකාරයා: බත්තේරලගේ සී.හිරිබණ්ඩා	0 1 7
509	දම්නතගමුලුවත්ත	පොල්වත්තේ කොටසක් එහි පොල්ගස් නැත)	මල්ලාමිගේ උක්කුමැතිකා, හේරත්තාමිගේ උක්කු බණ්ඩා	0 0 15

නං.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
510	දම්නගහවුල වත්ත	පොල් ඉඩම, අවුරුදු 20ක දෙසී ගස් 3, දෙබඩගස් 3, පමනාරං ගස් 3, කොස්ගස් 2 සහ පොල් ගහක් සහ අවුරුදු 10ක සියලුම වගහක්	මල්ගාමියේ උක්කුමැනිකා, හේරත්ගාමියේ උක්කු බණ්ඩා	0 1 36
511	එම	හේන	වනිගසුරිය මුදියන්සලාගේ උක්කුබණ්ඩා	0 0 35
512	ඉරුපොසුනහේන	එම	වි. ඩී. ආම්. අප්පුගාමියේ කිරිබණ්ඩා	0 1 12
513	එම	එම	එම	0 0 7
514	තිත්තමැල්ලන් දේ ගාය	හේන	හේරත් මුදියන්සලාගේ කිරිගාමියේ පුංචිරල, හේරත් මුදියන්සලාගේ කිරිගාමියේ ඩී. කිරි බණ්ඩා, හේරත් මුදියන්සලාගේ කිරිගාමියේ මෑනුගාමි, හිලෝගම	0 0 23
515	එම	එම	හේරත් මුදියන්සලාගේ කිරිගාමියේ මුදුලිගාමි, දිවුල්ලේම	0 0 4
516	එම	එම	හේරත් මුදියන්සලාගේ කිරිගාමියේ පුංචිරල, හේරත් මුදියන්සලාගේ කිරිගාමියේ ඩී. කිරි බණ්ඩා, හේරත් මුදියන්සලාගේ කිරිගාමියේ මෙහෙණ්ගාමි, හිලෝගම	0 0 4
517	එම	එම	වනිගසුරිය මුදියන්සලාගේ බණ්ඩාගේ මෑනික් ගාමි, ගලපිටියාගම	0 0 22
518	එම	එම	වනිගසුරිය මුදියන්සලාගේ බණ්ඩාගේ මෑනික් ගාමි, ගල 3 පියාගම	0 0 20
519	කුමුකහහවලගාය	එම	හේරත් මුදියන්සලාගේ පුංචිමෑනිකාගේ විකිරි මෑනිකා, හේරත් මුදියන්සලාගේ පුංචි මෑනිකාගේ ර මෑනිකා, හිලෝගම	0 0 15
520	එම	එම	දසනායක මුදියන්සලාගේ බණ්ඩාගේ මෑනික්ගාමි, ගලපිටියාගම	0 0 13
521	එම	එම	හේරත් මුදියන්සලාගේ මෑනික්ගාමියේ රත් මෑනිකා, හිලෝගම	0 0 26
522	එම	එම	වනිගසුරිය මුදියන්සලාගේ බණ්ඩාගේ මෑනික්ගාමි, ගලපිටියාගම	0 0 35
523	තිත්තමැල්ලන් දේ හේ න් ගාය	එම	වනිගසුරිය මුදියන්සලාගේ බණ්ඩාගේ මෑනික්ගාමි, ගලපිටියාගම	0 0 1
524	එම	හේන	මුදියන්සලාගේ අප්පුගාමි. හිටපු කෝරලේ, හිලෝගම	0 0 17
525	එම	එම	හේරත් මුදියන්සලාගේ අප්පුගාමි විදුනගේ පුත්ති මෑනිකා, එම මුදියන්සලා, එම විකිරි මෑනිකා, හිලෝගම	0 0 09
526	එම	එම	එම	0 0 01
527	එම	එම	හේරත් මුදියන්සලාගේ අප්පුගාමි හිටපු කෝරල, හිලෝගම	0 0 29
528	එම	එම	හේරත් මුදියන්සලාගේ බත්බාආරච්චිලාගේ උක්කුමෑනිකා, හේරත් මුදියන්සලාගේ බත්බා ආරච්චිගේ පිත්තාමි, හේරත් මුදියන්සලාගේ බත්බාආරච්චිලාගේ අප්පුගාමි, වෙල්මිදුන, හිලෝගම	0 0 05
529	එම	එම	හේරත් මුදියන්සලාගේ බත්බා ආරච්චිලාගේ උක්කුමෑනිකා, හේරත් මුදියන්සලාගේ බත්බා ආරච්චිලාගේ පිත්තාමි, හේරත් මුදියන්සලාගේ බත්බාආරච්චිලාගේ අප්පුගාමි වෙල්මිදුන, හිලෝගම	0 0 21
530	එම	එම	හේරත් මුදියන්සලාගේ අප්පුගාමි, හිටපු කෝරල, හිලෝගම	0 0 32
531	කුමුකහහවලගාය	එම	හේරත් මුදියන්සලාගේ කිරිගාමි, හිටපු මිදුනගේ පුත්තිබත්බා, හිලෝගම, නිකමැරපිටිය	0 0 17
532	එම	එම	හේරත් මුදියන්සලාගේ මෑනික්ගාමියේ රත් මෑනිකා, හිලෝගම	0 0 02
533	එම	එම	දසනායක මුදියන්සලාගේ බත්බාගේ මෑනික්ගාමි, හිලෝගම	0 0 14
534	එම	එම	දසනායක මුදියන්සලාගේ බත්බාගේ මෑනික්ගාමි, ගලපිටියාගම	0 0 11
535	එම	එම	වනිගසුරිය මුදියන්සලාගේ කිරිගාමියේ උක්කු මෑනිකා, ගලපිටියාගම	0 0 11
536	එම	එම	හේරත් මුදියන්සලාගේ අප්පුගාමියේ මෑනික්ගාමි, හේරත් මුදියන්සලාගේ අප්පුගාමියේ ඩී. කිරි මෑනිකා, හේරත් මුදියන්සලාගේ අප්පුගාමියේ උක්කුමෑනිකා, හිලෝගම	0 0 07
537	එම	එම	නන්දමිනි රසනායක, කුලසේන රසනායක සහ පෙළමිනි රසනායක, හිලෝගම, නිකමැරපිටිය	0 0 05
538	එම	එම	හේරත් මුදියන්සලාගේ අප්පුගාමියේ මෑනික්ගාමි, හේරත් මුදියන්සලාගේ අප්පුගාමියේ ඩී. කිරි මෑනිකා	0 0 04
539	එම	එම	නන්දමිනි රසනායක, කුලසේන රසනායක සහ පෙළමිනි රසනායක, හිලෝගම, නිකමැරපිටිය	0 1 24
540	එම	එම	ගාආමුදියන්සලාගේ කිරිබත්බාගේ උක්කුබත්බා, ගලපිටියාගම	0 0 19
541	එම	එම	හේරත් මුදියන්සලාගේ කිරිබත්බාගේ මුදියන්සලා, හිලෝගම	0 0 23
542	එම	එම	හේරත් මුදියන්සලාගේ කිරිගාමි, හිටපු විදුනගේ පුංචිබත්බා, හිලෝගම, නිකමැරපිටිය	0 0 21

නො. (No.)	අඩංගු නම (Name)	විස්තර (Description)	අයිතියක්වන නම (Beneficiary Name)	ප්‍රමාණය, අ. ර. ප. (Area, A. R. P.)
543	කුඹුක්කමුල්ලයාය	හේන	හේරන්මුදියාන්සලාගේ ඩී.බී.බන්ඩාගේ මෙක්කම, හීලෝගම	0 2 12
544	කපුගහමුල්ලවත්ත	මැදිලි නැති පොල්වත්තක්	යාපාමුදියාන්සලාගේ රම්මැනිකා, ගලපිටියාගම	0 0 29
545	හලැම්බගහමුල්ලවත්ත	ගොඩ ඉඩම, අවුරුදු 20ක පොල්ගස් 3 පමණය	හේරන් මුදියාන්සලාගේ හේරන්හාමිගේ මුදියාන්සේ, එම පිත්තාමි, ගලපිටියාගම	0 0 10
546	මිහගමුල්ලවත්ත	මැදිලි නැති පොල්වත්තක්	හේරන් මුදියාන්සලාගේ හේරන්හාමිගේ මුදියාන්සේ, හේරන්මුදියාන්සලාගේ පිත්තාමි, ගලපිටියාගම	0 0 4
547	උලුගත්තගොඩමැල	කුඹුර	යාපාමුදියාන්සලාගේ පුංචිරලගේ හේරන්හාමි, ගලපිටියාගම	0 0 21
548	කුඹුක්කමුල්ලයාය	හේන	නන්දවතී රසනායක, කුලසේන රසනායක සහ පේමවතී රසනායක, හීලෝගම, නිකවැරපිය	0 0 1
549	හලැම්බගහකුඹුර	කුඹුර	යාපාමුදියාන්සලාගේ බන්ඩාගේ මැනීක්හාමි, හේරන්මුදියාන්සලාගේ හේරන්හාමිගේ කිරිහාමි, හේරන්මුදියාන්සලාගේ හේරන්හාමිගේ අප්පු හාමි හීටපු කෝරුල, හීලෝගම	0 1 15
550	කොස්ගහමුල්ලවත්ත	ගොඩඉඩම, අවුරුදු 40ක පොල් ගස් 9 සහ අවුරුදු 6 ක දෙහි ගස් 2	හේරන්මුදියාන්සලාගේ ඩී.බී.බන්ඩා මෙක්කම, හීලෝගම	0 0 11
551	සුරියගහමුල්ලවත්ත	ගොඩඉඩම, අවුරුදු 20ක පොල් ගසක් සහ අවුරුදු 15ක කොස්ගසක්	යාපාමුදියාන්සලාගේ පිත්තාමිගේ කිරිබන්ඩා, ගලපිටියාගම	0 0 11
552	එම	මැදිලි නැති පොල්වත්තක්	එම	0 0 1
553	කොස්ගහමුල්ලවත්ත	ගොඩඉඩම, අවුරුදු 2-3 වයස ඇති පොල්ගස් 5, අවුරුදු 3-5 වයස ඇති දෙඩිගස් සහ කෙසෙල් ගස්	යාපාමුදියාන්සලාගේ ඩී.බී.බන්ඩාගේ කිරිහාමි, ගලපිටියාගම	0 0 20
554	එම	ගොඩඉඩම, අවුරුදු 2ක පොල් ගසක් සහ කෙසෙල්ගස්	යාපාමුදියාන්සලාගේ ඩී.බී.බන්ඩාගේ කිරිහාමි, ගලපිටියාගම, නිකවැරපිය	0 0 0 3
555	සියම්ලානගමවත්ත	ගොඩඉඩම, අවුරුදු 35ක සියම්ලාගස් 3නක්, අවුරුදු 40ක කපුගහක්, අවුරුදු 15ක කොහොඹගස් 2, අවුරුදු 30ක කොස්ගස් 3, අවුරුදු 5ක දෙහිගස් 2 සහ අවුරුදු 35ක පොල්ගස් 5ක්	යාපාමුදියාන්සලාගේ අප්පුහාමිගේ කිරිබන්ඩා සහ එම කිරිමැනිකා, ගලපිටියාගම	0 1 0
556	ඉඹුල්ගහමුල්ලවත්ත	ගොඩඉඩම, අවුරුදු 5ක දෙඩිගස් 2 සහ අවුරුදු 3ක දෙහිගසක්	කිකරුහාමිගේ ඩී.බී.මැනිකා	0 0 36
හම—මුදුමුත්තාමි				
557	දඹුවාමේ කුඹුර	කුඹුර	රසනායකමුදියාන්සලාගේ විකිරිබන්ඩා, එම අප්පු හාමි, එම වන්නිහාමි, එම මුතුමැනිකා, එම පුංචි බන්ඩා, හේරන්මුදියාන්සලාගේ අප්පුහාමි, එම පුන්විරල, එම මල්හාමිගේ කුමා, එම මල්හාමිගේ අප්පුහාමි, හීලෝගම	0 1 5
558	ඇල	වතුරනැති ඇල	එම	0 1 14
559	දඹුවාමේ කැලේ	හේන	එම	0 0 20
560	දඹුවාමේ කැලෑ	එම	රසනායකමුදියාන්සලාගේ විකිරිබන්ඩා, එම අප්පු හාමි, එම වන්නිහාමි, එම මුතුමැනිකා, එම පුංචි බන්ඩා, හේරන්මුදියාන්සලාගේ අප්පුහාමි, එම පුංචිරල, එම මල්හාමිගේ කුමා, එම මල්හාමිගේ අප්පුහාමි, හීලෝගම	0 0 5
561	දඹුවාමේ මුකුලානේ හේන, දඹුවාමේ කැලේ	එම	එම	0 1 2
562	ඇල	වතුරනැති ඇල	රසනායක මුදියාන්සලාගේ රන්හාමිගේ රන් මැනිකා සහ හේරන්මුදියාන්සලාගේ කිරි බන්ඩාගේ මුදියාන්සේ, හීලෝගම	0 0 12
563	දඹුවාමේ කුඹුර	කුඹුර	එම	0 1 23
564	එම	එම	හේරන්මුදියාන්සලාගේ සෙල්ලප්පුගේ වන්නිහාමි, හීලෝගම	0 0 33
565	එම	එම	හේරන්මුදියාන්සලාගේ මුදලිහාමිගේ වන්නිහාමි, හේරන්මුදියාන්සලාගේ මුදලිහාමිගේ මැනීක් හාමි, හේරන්මුදියාන්සලාගේ ලම්බනනා, හේරන්මුදියාන්සලාගේ අප්පුහාමිගේ මැනීක්හාමි, හීලෝගම	0 2 3
566	මහදඹුවාමේ කුඹුර	එම	නෙත්තකෝන් මුදියාන්සලාගේ පුංචි බන්ඩා නෙත්තකෝන්, අබ්නකාන්, ගම්පහ	0 3 34
567	එම	එම	ජී. බෙලේනිස් අප්පුහාමි, ජයකොඹි ආරච්චිගේ ඉතපාල හයිඩ් රම්බි නාච්චිලේ සහ ජයකොඹි ආරච්චිගේ කපුරුනාච්චිලේ ඩී.බී. අප්පු හයිඩ්, බඩහෙලගම	0 0 5
568	පොකුණ	එම	එම	1 1 2
569	මහදඹුවාමේ කුඹුර	එම	මුදියාන්සේ හීටපු කෝරුල, හුලාව	0 0 14
570	කුඹුමිස්සහේන කුඹුර	එම	එච්. ඇම්. කපුරුහාමි, ඇම්. එච්. හේරන්හාමි සහ එච්. ඇම්. පුන්විරල, —නිකවැරපිය	1 3 5
571	මහදඹුවාමේ කුඹුර	එම	ජී. බෙලේනිස් අප්පුහාමි, ජේ. ජී. ජී. ඇන්. රම්බි නාච්චිලේ සහ ජේ. ජී. කේ. ඇන්. ඩී.බී. අප්පු හයිඩ්—බඩහෙලගම	0 0 31

නො	ඉඩම් නම	මිසතර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. ර. ප.
572	දියකරම්කුඹුර	කුඹුර	ජී. බෙලේසිස් අප්පුහාමි, ජයකොඹි ආරච්චිගේ භූතපාල නයිදේ රේඛි නාච්චිලේ සහ ජයකොඹි ආරච්චිගේ කපුරු නාච්චිලේ. ඩී.බී.අප්පු නයිදේ	0 1 2
573	එම	එම	සී. සී. සොමසේකරම්, පෙරකපුරු, සාපහ	0 1 3
574	දියකරම්කේන්, දියකර මි කුඹුර	කුඹුර සහ කේන්	එම	1 1 7
575	දියකර මි කේන්	එම	එම	1 0 19
576	අලුත්වැවකුඹුර	කුඹුර	කෝන්කොන් මුදියන්සලාගේ හිටපු ආරච්චිලාගේ ඩී.බී.බේසා, කෝන්කොන් මුදියන්සලාගේ මිදුනගේ චන්දිනාමි, ආර්. කෝන්කොන් පේමචන්දි, බේසා හිටපු ආරච්චිලාගේ කච්චාමි, ඉහලහම	0 1 5
577	පන්මල	එම	කෝන්කොන් මුදියන්සලාගේ කපුරුහාමි ගම් මූලා දුනියා, නිකවැරවිස	0 0 39
578	එම	එම	සිල්පාගේ සුද්ද, අලියාමි	0 0 12
579	දියකරම්කේන්	කේන්	සී. සී. සෝමසේකරම් පෙරකපුරු, සාපහ	0 1 21
580	කුඹුම්ඵසකේන්	එම	මුදියන්සේ හිටපු කෝරල, හුලාව	0 1 34
581	අලුත්වැවකුඹුර	කුඹුර	කෝන්කොන් මුදියන්සලාගේ රත්නාමිගේ අප්පුහාමි, නිකවැරවිස	0 0 25
582	කුඹුම්ඵසකේන්	එම	කෝන්කොන් මුදියන්සලාගේ මැනික්කලගේ උත්තුආමිමා, නිකවැරවිස සහ අප්පුහාමි ගම් මූලාදුනියා, මිත්තාමි පළාත	0 0 21
583	අලුත්වැවකුඹුර	එම	කෝන්කොන් මුදියන්සලාගේ රත්නාමිගේ අප්පු හාමි, නිකවැරවිස	0 1 0
584	කුඹුම්ඵසකේන්	එම	කෝන්කොන් මුදියන්සලාගේ මැනික්කලගේ උත්තුආමිමා, නිකවැරවිස සහ අප්පුහාමි ගම් මූලා දුනියා, මිත්තාමි පළාත	1 0 10
585	අලුත්වැවකුඹුර	එම	කෝන්කොන් මුදියන්සලාගේ මැනික්කලගේ උත්තුආමිමා සහ ගේරත් මුදියන්සලාගේ (නමිති) රලගේ රත්නාමි, නිකවැරවිස	0 2 5
586	එම	එම	කෝන්කොන් මුදියන්සලාගේ බේසා, හිටපු ආරච්චිලාගේ ඩී.බී.බේසා, කෝන්කොන් මුදියන්සලාගේ බේසා, හිටපු ආරච්චිලාගේ මිදුනගේ චන්දිනාමි, ආර්. කෝන්කොන් පේමචන්දි, බේසා හිටපු ආරච්චිලාගේ අප්පුහාමි, බේසා හිටපු ආරච්චිලාගේ කුමා සහ බේසා, හිටපු ආරච්චිලාගේ කච්චාමි, ඉහලහම	0 0 24
587	කුඹුම්ඵසකේන්	එම	කෝන්කොන් මුදියන්සලාගේ මැනික්කලගේ උත්තුආමිමා, නිකවැරවිස සහ අප්පුහාමි ගම් මූලාදුනියා, මිත්තාමි පළාත	0 0 2
588	මසලවත්තකේන්කුඹුර	එම	කෝන්කොන් මුදියන්සලාගේ අප්පුහාමිගේ පුංචි එනනා, කෝන්කොන් මුදියන්සලාගේ බේසාගේ රත්නාමි, කෝන්කොන් මුදියන්සලාගේ බේසාගේ කිරිබේසා සහ කෝන්කොන් මුදියන්සලාගේ චන්දිනාමිගේ අප්පුහාමි, පලුතිබිටියාමි	0 1 15
589	එම	එම	බඩලිච්චි, ආල්බට් ප්‍රනාන්දු, මිරණේන, කෝන්කොන් මුදියන්සලාගේ පුංචිලගේ රත්නාමි, කෝන්කොන් මුදියන්සලාගේ පුංචිලගේ උත්තුආමි සහ කෝන්කොන් මුදියන්සලාගේ පුංචිලගේ කිරිමැනිනා, නිකවැරවිස	0 0 21
590	එම	එම	එම	0 1 5
591	මසලවත්තකේන්, මසල චන්දනකේන්, කුඹුර	එම	බඩලිච්චි, ආල්බට් ප්‍රනාන්දු, මිරණේන, කෝන්කොන් මුදියන්සලාගේ පුංචිලගේ රත්නාමි, එම උත්තුආමි, එම කිරිමැනිනා, නිකවැරවිස	0 3 23
592	මසලවත්තකේන්, කුඹුර	එම	එම	0 0 27
593	දිවුලගහ කුඹුර, මසල චන්දනකේන්කුඹුර	එම	කෝන්කොන් මුදියන්සලාගේ අප්පුහාමිගේ මැනික්කල, කෝන්කොන් මුදියන්සලාගේ පුංචිලගේ බේසා, කෝන්කොන් මුදියන්සලාගේ පුංචිලගේ රත්නාමි	0 1 25
594	මසලවත්තකේන්කුඹුර	එම	බඩලිච්චි, ආල්බට් ප්‍රනාන්දු, මිරණේන කෝන්කොන් මුදියන්සලාගේ පුංචිලගේ රත්නාමි, කෝන්කොන් මුදියන්සලාගේ පුංචිලගේ උත්තුආමි, කෝන්කොන් මුදියන්සලාගේ පුංචිලගේ කිරිමැනිනා, නිකවැරවිස	0 0 6
595	මසලවත්තකුඹුර	එම	කෝන්කොන් මුදියන්සලාගේ පුංචිලගේ බේසා, නිකවැරවිස	0 0 12
596	මසලවත්තකේන්කුඹුර	එම	කෝන්කොන් මුදියන්සලාගේ අප්පුහාමිගේ පුංචි එනනා, කෝන්කොන් මුදියන්සලාගේ බේසාගේ රත්නාමි, කෝන්කොන් මුදියන්සලාගේ බේසාගේ කිරිබේසා සහ කෝන්කොන් මුදියන්සලාගේ චන්දිනාමිගේ අප්පුහාමි, පලුතිබිටියාමි	0 0 7
597	එම	එම	එම	0 2 9
598	මසලවත්තකුඹුර	එම	කෝන්කොන් මුදියන්සලාගේ පුංචිලගේ බේසා, නිකවැරවිස	0 2 24

නො. 599	ඉඩමේ නම දිවුල ගහ කුඹුර, ම සිල කුඹුර වත්තේකුඹුර	විස්තර ..	අයිතිකම්කීයත්තා .. තෙන්නකෝන් මුදියන්සලාගේ අප්පුසාමිගේ මැතින්හාමි, තෙන්නකෝන් මුදියන්සලාගේ පුත්විරලගේ බණ්ඩා, තෙන්නකෝන් මුදියන්සලාගේ පුත්විරලගේ රත්හාමි	ප්‍රමාණය, අ. රු. ප. 0 0 26
---------	--	--------------	---	----------------------------------

එම්.ඒ.ඒ. ඉඩම් අයිතිකරුවාගේ මුද්‍රාව තිබෙන බව පොදුජනාධිපති සඳහා හඬවෙහි වගන්තියේ ඕනෑකර තිබෙන හැටිට මෙයින් දැනුම්දෙමි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ යුමදෙනම නමුත්ම නොහොත් නමුත් වෙනුවට ක්‍රියාකරන අය වම් 1952ක් වූ මැයි මාස 20 වෙනි දින පෙරවරු 11 වන විට පැමිණි ඒ කොටස අත්දැකීමේ අයිතිවාසිකම්ද කියා කියා සිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනත්, ඒට ඇත්තාවූ නමුත්ගේ අයිතිකම් තොරතුරුත් කියා සිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි.

වම් 1952ක් වූ මාර්තු මස 19 වෙනි දින  
කැරුණුගල කවිවේදියේදීය.

ඩබ්ලිව්. ඩී. ජයසිංහ,  
වයඹ පළාතේ ආණ්ඩු මණ්ඩල ඒජන්තතුමා වෙනුවට.  
LRO/APL/745/J/AL/1991/LM 5434

1950ක් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

1942ක් අංක 61 දරණ ඉඩම් හිඳගත්කරදීමේ ආඥාපනත සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවින් 1950ක් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ ඡායාගොත් තුන්කි විශේෂයේ විස්තර :—

මුල් සැලැස්මේ අංකය A 689. ගම්—පිටියේගම

නො. 1	ඉඩමේ නම රදුදිවෙලපොත්ත	විස්තර අවුරුදු 50ක් වයස් වූ පොල් ඉඩම, අඩක් කඩාගැනුණු හීර ගොඩ නැගිල්ලක් සහ මැටි ලීදක් තිබේ	අයිතිකම්කීයත්තා පොල්ගහවල ගවිලේවෙහි පොරවෙල පාසැලේ ප්‍රධාන ආචාර්ය නැත්පත් සු. බී. රණතුංග මහත්මිය එකතු වූ ..	ප්‍රමාණය, අ. රු. ප. 2 3 6 <hr/> 2 3 6
-------	--------------------------	---	--	--

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලු දෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952ක් වූ මැයි මස 27 වෙනි දින අපරහාන 3.45 වන කැරුණු කවිවේදියේදී මා සම්මුඛ විය යුතුයි.

නවද වම් 1952ක් වූ මැයි මස 20 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම්දිය යුතුයි.

වම් 1952ක් වූ මාර්තු මස 21 වෙනි දින  
කැරුණු කවිවේදියේදීය.

ඩී. ජී. දයාරත්න,  
ආණ්ඩු මණ්ඩල ඒජන්තතුමා.  
අංකය J/E/A/LM 4991.

1950ක් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවින් 1950ක් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මුල් සැලැස්මේ අංකය A 709. ගම්—දසියල

නො. 1	ඉඩමේ නම හීඹුදුපොලොන්නියාය	විස්තර අවුරුදු 20-25ක් වයස් වූ පොල් වත්ත, පොල්ගස් 46ක්ද, කොස් ගස් 3ක්ද, පුවක්ගස් 35ක්ද, අතු සෙවිලි කළ මැටිගැසු හිත්තියද, මැටිගෙමැද්ද ඇති තාවකාලික ගෙවිල් 2ක්ද තිබේ.	අයිතිකම්කීයත්තා දෙහිඹිවිට දසියල පදිංචි දික්ඇල්ලේ ලේකුම ලාගේ සිරිවිචිත, දික්ඇල්ලේ ලේකුමලාගේ ප්‍රාචීනප්‍රහාරි, දික්ඇල්ලේ ලේකුමලාගේ පිටරිසිකෙකුත්, දික්ඇල්ලේ ලේකුමලාගේ හිත්මහත්මයා, රජපස මුදියන්සලාගේ මේලිසප්පුහාමි සහ දෙලොඳුව ගමරුල් ලාගේ හේළුක් සිසිසේකරු එකතු වූ ..	ප්‍රමාණය, අ. රු. ප. 2 0 28.3 <hr/> 2 0 28.3
-------	------------------------------	--	---	--

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලු දෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952ක් වූ මැයි මස 28 වෙනි දින පෙරවරු 10.30ට දෙහිඹිවිට ආදායම් පාලක නිලධාරී තුමාගේ කාර්යාලයේදී මා සම්මුඛ විය යුතුයි.

නවද වම් 1952ක් වූ මැයි මස 21 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලිකින් දැනුම්දිය යුතුයි.

වම් 1952ක් වූ මාර්තු මස 21 වෙනි දින  
කැරුණු කවිවේදියේදීය.

ඩී. ජී. දයාරත්න,  
ආණ්ඩු මණ්ඩල ඒජන්තතුමා.  
අංක J/HLG/1270/LM 4714.

1950ක් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවින් 1950ක් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

අංක 108 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 11 දරණ අතිරේකය. ගම්—දියසුන්නා

නො. 39	ඉඩමේ නම කෝමිලේවත්ත, වීජපණම් බදු අංක 46/1, කඩුවිටිය පාර	විස්තර අවුරුදු 5 සිට 10 දක්වා වයස් වූ කොළඹ ගස් 5ක්ද, උළු සෙවිලිකළ කන්කුසි ගස් ඇති වත්ත	අයිතිකම්කීයත්තා රමුක්කන හීඹු දේවභානාය, භාරකරු: ඇම්. කනගසබේ, නො. 1, මාවනැල්ල පාර, රමුක්කන)	ප්‍රමාණය, අ. රු. ප. 0 0 27.59 <hr/> 0 0 27.59
--------	---	---	--	--

එකතු වූ ..

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිදුකර දෙනාම කම කමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ එම 1952ක්වූ මැයි මස 29වන දින පු. හා. 10ට රඹුක්කන සැසි බංගලාදේශ් මා සම්මුඛ විභාගයකට යැවීම.

නවද එම් 1952ක්වූ මැයි මස 22වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන්, එකී ඉඩම් ලබාගැනීම හැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

එම් 1952ක්වූ මාර්තු මස 21වන දින  
කැගල්ලේ කවිචේරියේදීය.

ඩී. ජී. දයාරත්න,  
ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංක J/E/139/LM 4324.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දත් විමසී

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවින් 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටියි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

නො. අඩවි නම	මුල් සැලැස්මේ අංකය.	විස්තර	අයිතිකම්කීර්තයන්හා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	A 691.	පල්ලියේකුඹුර .. කුඹුර	මදුලුබෝවෙ පල්ලියේ පල්ලි කොමිෂිය, ප්‍රධාන භාරකරු: හේමානගම මදුලුබෝවෙ පදිංචි ඇම්. ඇම්. සුසුල් ලෙඩ්බෙ	0 2 23.7
2		පල්ලියේවත්ත .. අවුරුදු 5ක් වයසැති කොස්ගස්කද, අවුරුදු 5ක් වයසැති පුවක්ගස් 3ක්ද, අවුරුදු 30ක් වයසැති මාර්ගස්කද, සීර පාඨකාලා ගොඩනැගිල්ලක්ද, නාවකාලික කොඩිනැගිල්ලක්ද, නාවකාලික කන්කුස්සියක්ද ඇති වත්ත	එම	0 1 13
			එකතුව ..	0 3 36.7

ඉහත සඳහන් ඉඩම්වල හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිදුකර දෙනාම කම කමත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ එම 1952ක්වූ ජූනි මස 3වන දින ප්‍රතිභාග 10.30ට ගෙම්මානගම පාසැලේදී මා සම්මුඛ විභාගයකට යැවීම.

නවද එම් 1952ක්වූ මැයි මස 27වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයෙන්, එකී ඉඩම් ලබා ගැනීම හැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයක්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිලිකින් දැනුම් දිය යුතුයි.

එම් 1952ක්වූ මාර්තු මස 21වන දින  
කැගල්ලේ කවිචේරියේදීය.

ඩී. ජී. දයාරත්න,  
ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

### නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

No. L A 3256/J/AL/672.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942වන අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගතයුතු යයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියෝග කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග නියවා තේරුම්ගතයුතු වූ) 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, කෘෂිකර්මාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබිලි මැල්ටන් ජෙනරානායක සමූහය විම මෙයින් ප්‍රකාශ කරමි.

එම් 1950ක්වූ ඔක්තෝබර් මස 23 වැනි දින  
කොළඹදීය.

බිබිලි ජෙනරානායක,  
කෘෂිකර්ම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

නො. අඩවි නම	මුල් සැලැස්මේ අංකය.	විස්තර	අයිතිකම්කීර්තයන්හා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	A 995.	මඩම්වැලකැලේ නැංකොත් ගල්වානකෝට්ටම්	අවුරුදු 25ක පොල්වත්ත, සිමෙන්ති ලීදක් සහ පොල්අතුම්ලින් නෑඹ නාවකාලික මුර මඩුම්	2 3 20
2		එම	අඹපාර	0 0 2
3		මඩම්වැල කැලේ නැංකොත් දන්තකෝට්ටම්	අවුරුදු 25ක පොල්වත්ත	0 2 21
4		දන්තකෝට්ටම්	අවුරුදු 20ක පොල්වත්ත සහ සාදාගෙන යන ගොඩනැගිල්ල (ගල්බිත්ති සහ පොල්අතු වහල)	5 0 13
			එකතුව ..	8 2 16



Q. 4104/LRO/APL/2486/J/AL 1717.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්ත නැන්පත් ඇන්. මානික්ක ඉංඩෙක්කඩාර් වන මම, 1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි :—

(1) මෙහි සඳහන් උප ලේඛනයේ පිස්තරකර නිමවන ඉඩම් ඉහතකී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාවෙන් අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරුණු වූවේ.

(2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම :—

(අ) වම් 1952ක්වූ ජූනි මස 3 වෙනි දින අපරහාය 3.30ට කොළඹ නවීනීයට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා පිසින් වම් 1952ක්වූ මැයි මස 20 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ නමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ පිස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි පිස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

වම් 1952ක්වූ මාර්තු මස 21 වෙනි දින කොළඹ නවීනීයේදීය.

ඇන්. මානික්ක ඉංඩෙක්කඩාර්, බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්ත නැන්පත්.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	මුල් පලයෙන් නොමැරය A 3,030.	විස්තර	ගම—මනවේරිය	අයිතිවාසිකම් නියෝජනා	ප්‍රමාණය, අ. රු. ප.
1	කෝන්ගමවත්ත නොහොත් කහටගහ වත්ත නොහොත් කදුරුගහවත්ත	පොල් ඉඩම සහ ගොඩනැගිලි 2ක	බාහාඩ් ශ්‍රීකාන්ත නෝනා, "සිකුරුගිරි", මනවේරිය, කොච්චිනෙහි			5 0 27.7

L. H.—889.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කර්තව්‍ය දිනපත්‍රයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත නැන්පත් අයිවර් ලෝරන්ස් පුර්භිතඩ්ස් වන මම, 1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි :—

(1) මෙහි පහත සඳහන් උපලේඛනයේ පිස්තරකර නිමවන ඉඩම් ඉහතකී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරුණු වූවේ.

(2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම :—

(අ) වම් 1952ක්වූ අප්‍රේල් මස 30 වෙනි දින අපරහාය 2.30ට කර්තව්‍ය නවීනීයට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා පිසින් 1952ක්වූ අප්‍රේල් මස 19 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ නමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ පිස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි පිස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

වම් 1952ක්වූ මාර්තු මස 20 වෙනි දින කර්තව්‍ය නවීනීයේදීය.

අයිවර් ලෝරන්ස් පුර්භිතඩ්ස්, ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත නැන්පත්.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	මුල් පලයෙන් නොමැරය A 2,887.	විස්තර	ගම—කුරුම	අයිතිකම් නියෝජනා	ප්‍රමාණය, අ. රු. ප.
1	වෑකඩලන්ද නොහොත් ඊරියගහදෙණිය	රබර්	පාදුක්කේ මලගල යටවතුරේ රණවක අච්චියේ දෙත් අර්භෝලිස් බම්බර් විජේවර්ධන			0 2 19
2	එම	එම	එම			0 0 31
<b>එකතුව</b>						<b>0 3 10</b>

මුල් පලයෙන් නො. A 2,894. ගම—මෙහේරියම

1	කර්තව්‍ය නවීනීයට කුඹුරු	කුඹුරු	හදපාන්ගොඩ මෙහේරියම සුරියආරච්චියේ වාර්ලිස් සිංහෝ සහ සුරියආරච්චියේ ජේමස් සිංහෝ			0 2 13
2	එම	එම	එම			0 1 6
<b>එකතුව</b>						<b>0 3 19</b>

මුල් පලයෙන් නො. A 2,906. ගම—කටුගල්ගම

1	ඇවෙදෙලේ ලන්ද	රබර්	පාදුක්කේ මලගල යටවතුරේ රනවක අච්චියේ දෙත් පොරෝලිස් බම්බර් විජේවර්ධන			0 0 14
2	එම	එම	එම			1 3 23
3	එම	එම	එම			0 0 15
4	එම	එම	එම			1 2 38
5	එම	එම	එම			0 0 21
<b>එකතුව</b>						<b>3 3 31</b>

Reference No. L. D. 7360/LRO/APL/3248/J/AL 2010.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ. ඩී. ආර්. ආර්. පුල්ලෙනායකම් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

(1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.

(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.

(3) එසේ ගන්ට ආණ්ඩුවට ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම :—

(අ) මිසි 1952 ක්වු මැයි මස 14 වෙනි දින පෙරවර 9.30ට වරකැවිය ගම්සභා සභා ශාලාවට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් මිසි 1952 ක්වු මැයි මස 7 වෙනි දිනට හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සහතික, මන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙළෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

මිසි 1952 ක්වු මාර්තු මස 18 වෙනි දින හම්බන්තොට කවිවේරියේදීය.

ඒ. ඩී. ආර්. ආර්. පුල්ලෙනායකම්, ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො. 241 අවශ්‍යතා ගම්බද සිතියමේ නො. 2 අතිරේකය, ගම—මුල්කිරිගල, පිහිටියේ බටහිර ඒරුවාපත්තුවේ හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
234 අචාර්යගෙහේන, මධුමිගෙහේන	පොල්වත්තේ උතුරේ කපලාරුකර බදින ලද ලීදකින් සහ තාවකාලික කඩුමැටියෙන් සාදන ලද භෞතික ගැනිල්ලකි	පුංචිසේවාවගේ දනෝර්ණ, මුල්කිරි ගල, මීරකැවිය, බාණේ වනිගසින් ආරච්චියේ සමුත්තාමි එකතුමි	3 0 30
			එකතුව .. 3 0 30

L. A. 889/LRO

(3) එසේ ගන්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම :—

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තියේ යටතේ දැන්වීමයි

උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්ත තැන්පත් පිලිප් ජේම්ස් හබ්සන් වන මම 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි.

(1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහත කී පනත යටතේ 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.

(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.

(අ) 1952 ක්වු මැයි මස 15 වෙනි දින පූ.හා. 10ට යාපනයේ කවිවේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1952 ක්වු මැයි මස 6 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සහතික, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙළෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

පී. ජේ. හබ්සන්,

උතුරු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තවරයා.

මිසි 1952 ක්වු මාර්තු මස 17 වෙනි දින යාපනේ කවිවේරියේදීය.

උපලේඛනය

මූලික ඒලැනේ නො. A 1,630. ගම—වත්කනෙයි නැගෙනහිර

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 ඉන්විලක්කෙයි	බස්නාහිර මායිමේ පිහිටි මිදෙන් බාගයක් අයිති වී කුඹුර	කදිරාසා සබාපති, පොන්නයියා විශ්‍රාම වැටුප් ලබන්නා, වත්කනෙයි නැගෙනහිර, වත්කනෙයි	0 2 12.9
			එකතුව .. 0 2 12.9

L. D.—B 49/50.

L. A. 7471/LRO/APL 2318/J/AL/1937.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් විස්තපාල විදුබර් ජයසිංහ වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි :—

(1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.

(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම :—

(අ) වම් 1952ක්වූ මැයි මස 13වෙනි දින ප්‍රවීණතා 9ට කුරුණෑගල කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින කැනැන්තා පිසින් වම් 1952ක්වූ මැයි මස 6වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1952ක්වූ මාර්තු මස 24වෙනි දින  
කුරුණෑගල කවිචේරියේදී.

බඩලිච්චි. ටී. ජයසිංහ,  
ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

අවසාන ගම් මැනීමේ 932 දරණ සැලැස්මේ 1 වැනි අතිරේකය. ගම—වෙවලගෙදර

නො. ඉඩමේ නම	විස්තර	දැනීය කමිණියන්ගා	ප්‍රමාණය, අ. රූ. ප.
13 කෝන්ගහමුවත්ත	අවුරුදු 25-60 දක්වා ඇති පොල්වත්ත, නාවකාලික (පොල්අතු සෙවිලිකලු මඟින්කරණලද) ගොඩ නැගිල්ලක්ද, අඹ පාරකින් කොටසක්ද වේ	(1) රත්නායක මුද්දන්සේලාගේ පුංචි අප්පුහාමි, වඩුගෙදර, මැවගම, R. O., (2) දිගවඩනානිලමේ ලාසේ වසුසේන, වෙවලගෙදර, මැවගම, R. O., කුලියාපිටිය	1 3 18
14 එම	අවුරුදු 25-60 දක්වා ඇති පොල් වත්ත (මුඩුබිම) අඹපාරෙන් කොටසක්ද වේ	එම ..	0 0 6
15 එම	අවුරුදු 30-60 දක්වා ඇති පොල්ගස් 20ක්ද, අවුරුදු 30 කොස්ගස් 1ක්ද, අවුරුදු 40හේ කොහොඹගස් 1ක්ද වැව් බැම්මේ කොටසක්ද වේ	එම ..	0 1 13
		එකතුව	2 0 37

L. D.—B 49/50.

L. A. 7540/LRO/APL 5731/J/AL/1990.

1950 අඟක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් විජයපාල විසුබර් ජයසිංහ වන මම, 1950 අඟක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි :—

(1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අඟක 61 දරණ දුමම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.

(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම :—

(අ) වම් 1952ක්වූ මැයි මස 13වෙනි දින ප්‍රවීණතා 9ට කුරුණෑගල කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින කැනැන්තා පිසින් වම් 1952ක්වූ මැයි මස 6වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1952ක්වූ මාර්තු මස 15වෙනි දින  
කුරුණෑගල කවිචේරියේදී.

බඩලිච්චි. ටී. ජයසිංහ,  
ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

අවසාන ගම් මැනීමේ 3වෙනි අතිරේකයේ 422 දරණ සැලැස්ම. ගම—මඩවෙල

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකමිණියන්ගා	ප්‍රමාණය, අ. රූ. ප.
6 අස්වැද්දුමේකුඹුර	මඩබිම .. නෙව්ගලදේමගේ රෙමානිස් ප්‍රනාන්දු, අලපලාට, කැප්පෙට්ටිලාන උප කැපැල් කන්තෝරුම්		1 1 37
7 එම	එම .. එම ..		0 1 1
		එකතුව	1 2 38

ඉඩම් සලකුණකිරීම පිළිබඳ දැන්වීමයි

දීමට යන ඉඩම්වල විස්තර

පලාතේ අඟක P. P. A 1,015. ගම—විත්තකොඩ

දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ  
ඉඩම් කවිචේරියේ දැන්වීමයි

කැමැත්තේ අඟක	අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
20	ඩී. ලීච්චිස් ..	1 0 19
13	පී. එච්. ගිරෝනිස් ..	1 0 20
15	බඩලිච්චි. කේ. හෙන්ඩ්‍රික් සිසෙණාදා ..	0 3 16
16	ඕ. ඩී. පොම්බෝනා ..	1 0 2
9	පී. දිසේන සිසෙණාදා ..	1 0 9
4	එච්. කොරනේලිස් ..	1 0 20
3	බඩලිච්චි. කොරනේලිස් ..	0 3 29

මෙහි පහත විස්තර දැක්වෙන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස මිතුගම් නානායකේ දී වම් 1952ක්වූ මැයි මස 26වෙනි දින ප්‍ර. හා. 9.00ට 1935වන අඟක 19 දරණ ඉඩම් සලකුණකිරීමේ ආඥාපනත යටතේ ඉඩම් කවිචේරියේ කවිචේරිය ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා පිසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

පලාතේ අඟක P. P. A 993 ගම—වෙවල

2. ඉඩම් කවිචේරිය ලබාගනු කැමති සෑම අයකු සිසින්ම ඉඩම් කවිචේරියට පැමිණිය යුතුයි. නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයකු එවිය යුතුයි.

5	ඩී. හෝරිස් සිසෙණාදා ..	1 0 3
14	බඩලිච්චි. කේ. ජලිස් සිසෙණාදා ..	0 2 13
8 සහ 9	ඩී. සුමාරිස් අප්පු ..	0 2 13
3	කේ. දෙවන් ප්‍රවීන් සිසෙණාදා ..	0 3 18
10	කේ. මාර්ලිස් ..	0 2 26
17	ඕ. ඩී. බෙම්ප සිසෙණාදා ..	0 2 36
11	ඕ. ඩී. සේනාත් ..	0 2 15
18 සහ 19	ඕ. ඩී. පොම්බට්ටු ..	0 3 22
16	ඕ. ඩී. සයිමන් ..	0 1 34
15	ඕ. ඩී. මාර්ලිස් අප්පු ..	0 2 13

3. මේ ඉඩම් කවිචේරිය පිළිබඳව දුනාගනුයුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විභාග කළ යුතුයි.

එච්. බඩලිච්චි. රහතුංග,  
උප ඉඩම් කොමසාරිස් නැත.

### அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 8 ந ட.

மாகாண ஏசனடுவின் இலக்கம் : LD 3156  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/HLG/1711.

டடலி சேனாயுக்க,  
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்.

மட்டக்களப்பு டிஸ்திரிக், அக்கரைப்பற்று தம்பிலுவில் கிராமத்திலுள்ள சுமார் 2½ ஏக்கர் விசாலங்கொண்ட சுப்பிரமணியு செட்டியார் வளவு என்று அழைக்கப்படும் காணித்துண்டு எல்லைகளாவன —

வடக்கு : கி. ச. ஓழுங்கை,  
கிழக்கு : வேலாச்சிமாண்குப்போடிக்கும் மறையோருக்கும் உரியது என்று சொல்லப்படும் காணி,  
தெற்கு : ஆறுமுகம் சின்னப்பிள்ளைக்கு உரியது என்று சொல்லப்படும் காணி,  
மேற்கு : பொத்தாவில்-மட்டக்களப்பு பகிரங்க வீதி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1952 ம் ஆண்டு (பெருவரி) மாசிமீ 27 ந ட.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : LD/2,836  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/AL/1535

டடலி சேனாயுக்க,  
காணி விவசாய மந்திரி.

காணியின் விபரம்

மட்டக்களப்பு டிஸ்திரிக், மணமுனைப்பற்று வடக்கு, ஆயித்தியமலை கிராமத்திலுள்ள ஒலிமடுகண்டம், நெடியமடுகண்டம் என்று அழைக்கப்படும் குத்தகைக்குவிடப்பட்ட அரசினரின் காணித்துண்டுகள் 4 ஏ 3 ரூ 2½ போச்சல விசாலங்கொண்டன. நீர்பாசன அளவை ஆரம்பப்படும் 9 திறகு 6 ம் அதுபந்தத்திலுள்ள 768 ம, 771 ம, 774 ம, 776 ம கண்டங்களென்றும், 7 ம் அதுபந்தத்திலுள்ள 779 ம, 780 ம, 784 ம, 788 ம, 799 ம கண்டங்களென்றும் விவரிக்கப்படும் காணி பண்படுத்தற் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட 43 ம, 645 ம, 646 ம கிறுன்ற R 553 ம, 40 ம, 37 ம உத்தரவுப் புத்திரங்களைக்கொண்டது.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 13 ந ட.

டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : LB 2,024  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/E/1,402.

டடலி சேனாயுக்க,  
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்

மாதத்தறை வெலிகம் கோழை-மிடிதம் கிழக்கில் டங்கெட்டியவத்த அல்லது வெலிகெடுவத்த என்ற காணி, 1½ ஏக்கர் விஸ்தீரணமானது எல்லைகளும்—  
வடக்கு : டங்கெட்டியவத்த.  
கிழக்கு : மறகஹுகொறட்டுவ.  
தெற்கு : வண்டிப்பாறை.  
மேற்கு : காலடிப்பாறை.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

இலக்கம் J/HLG/1270/LM 4714.

கொழும்பு,  
1952 ம் ஆண்டு (பெருவரி) மாசிமீ 27 ந ட.

காணியின் விபரம்

கேகாலை டிஸ்திரிக்கில், கல்பொட கினிகொட கோழைகளில், மெத்தேமெடியா பத்துவலில், நம்புக்குண்ட பட்டண சபை எல்லைகளுக்கப்படும், நம்புக்குண்ட சபை ஆலயத்தால் உரிமை கூறப்படுவதும் கடைசிக் கிராமப்பட இலக்கம் 108 க்கு அணைக்கப்பட்ட இலக்கம் 11 ல் துண்டு 39 என அளக்கப்பட்டதும் விபரிக்கப்பட்டதும், கண்க்கிடப்பட்ட இலக்கம் 46/1, உடையதும், 0 ஏ 0 ரூ. 27.59 போச்சல விசாலமுடையதும், கோவிலேவத்த எனப்படுவதுமான காணி

டடலி சேனாயுக்க,  
காணி, விவசாய மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,  
1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 21 ந ட.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் :  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/DEA/1884

டடலி சேனாயுக்க,  
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்

வத்தூர் டிஸ்திரிக், வத்தூர் நகரசபை எல்லைக்குட்படும் 1 ஏ. 2 ரூ. 22 போச்சல விசாலமான கீழேகூறியுள்ள எல்லைக்குட்படும், கெயில்கொட என்ற இடத்தில் உள்ள டிடிக்கஹுகொறட்டுவ என்ற காணியை எடுத்துக்கொள்ளப்படும்.

வடக்கு, தெற்கும் : சொந்தப்பயி,  
கிழக்கு : “கிரீன் லேன் டிஹவ,  
மேற்கு : யட்டலளல்.

## 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

இலக்கம் J/E/1202/LM 5290,

கொழும்பு,

1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் 27 ந் உ.

டடலி சேனனாயக்க,  
காணி, விவசாய மந்திரி

காணியின் விபரம்

(1) கேகாலை டிலத்திற்க்கில், கினிகொட கோறனையில், பின்னவல் கிராமத்தில் அமைந்துள்ளதும், பின்வரும் எல்லைகளுக்களபட்டதும்,  $\frac{3}{4}$  ஏக்கர் விசாலமுடையதும், கணுவே கதுலவத்த எனப்படுவதுமான காணி எல்லைகள் :—

வடக்கு : கணுவேகதுலவத்த,  
கிழக்கு : நாகேமுலண்டேறேன,  
தெற்கு : பள்ளிக்கூடக் காணி,  
மேற்கு : பீ. டபிள்யு டி ரோட.

(2) கேகாலை டிலத்திற்க்கில், கினிகொட கோறனையில், பின்னவல் கிராமத்தில் அமைந்துள்ளதும், பின்வரும் எல்லைகளுக்களபட்டதும்,  $2\frac{1}{2}$  ஏக்கர் விசாலமுடையதும், நாகேமுலண்டேறேன எனப்படுவதுமான காணி

எல்லைகள் :—

வடக்கு : கணுவேல் கதுலவத்த,  
கிழக்கு : புருளி குமபுற,  
தெற்கு : நாகாயவத்த,  
மேற்கு : பள்ளிக்கூடக்காணி

(3) கேகாலை டிலத்திற்க்கில், கினிகொட கோறனையில், பின்னவல் கிராமத்தில் அமைந்துள்ளதும், பின்வரும் எல்லைகளுக்களபட்டதும், 2 ஏக்கர் விசாலமுடையதும், நாகாயவத்த எனப்படுவதுமான காணி எல்லைகள் :—

வடக்கு : நாகேமுலண்டேறேன,  
கிழக்கு : புருளி குமபுற;  
தெற்கு : நாகாயவேறேன;  
மேற்கு : நத்தமலேவேறேனவும், பள்ளிக்கூடக்காணியும்.

(4) கேகாலை டிலத்திற்க்கில், கினிகொட கோறனையில், பின்னவல் கிராமத்தில் அமைந்துள்ளதும், பின்வரும் எல்லைகளுக்களபட்டதும்,  $1\frac{1}{4}$  ஏக்கர் விசாலமுடையதும், நத்தமலேவேறேன எனப்படுவதுமான காணி எல்லைகள் :—

வடக்கு : பள்ளிக்கூடக்காணி;  
கிழக்கு : உரிமை இலக்கம் 55003 யுடைய காணி;  
தெற்கு : கே அபபுறாயியின் காணி,  
மேற்கு : பீ. டபிள்யு டி ரோட.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி 13 ந் உ.

டடலி சேனனாயக்க,  
காணி, விவசாய மந்திரி.

மாகாண ஏசனடுவின் இலக்கம் LD 3160.

காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/E/318

காணியின் விபரம்.

மட்டக்களப்பு டிலத்திற்க்கில், சமமநதுறைப்பற்று, சமமநதுறை தமிழ் குறிச்சிக் கிராமத்தில் உள்ள 3ஏ 3றா 39ப. விசாலமுடைய சமமநதுறைப் பள்ளிவாசல் காணி என்று அழைக்கப்படும ஒரு காணித்தண்டு எல்லைகளாவன —

வடக்கு : அரசினரின் காணியும், எம். ஏ எல் காரியப்பரின் காணியும்,  
கிழக்கு : எம் பீரா லெவ்வையின், கே ஆதமபாலாவின், கே ஆதமபாலாவின், கே அவ்வா உமமாவின், ஏ அகமது லெவ்வையின், அவா பெணசாதினின், ஏ அபதுல் அசீசின் காணிகள்,  
தெற்கு : கல்லிச்சல் வீதி,  
மேற்கு : ஏ. அலியாநின், ஏ அகமது லெவ்வையின், ஏ அபுபக்கரின், ஏ இலமா லெவ்வையின், அவா பெணசாதினின் காணிகள்.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம் இல. LA 7429/J/E/1498

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி 8 ந் உ.

டடலி சேனனாயக்க,  
காணி விவசாய மந்திரி.

மாகாண அலலது டிலத்திற்க்கில் ஏசனடுவின் இலக்கம் .

காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் . J/E/1498.

காணியின் விபரம்

குருணாகல் டிலத்திற்க்கில், கதுபிடடிய பகுதி, பெல்பொடகந்த கிராமத்திலுள்ள புலவெல்முலவேறேன, தெவத்தேறேன அலலது புலவெல்வேறேன எனனும் 2 துண்டுக காணிகள் 4 ஏக்கர் விசாலமுடைய எல்லைகள் —

(1) புலவெல்முலவேறேன எனனும் காணி 2 ஏக்கர் விசாலமுடைய எல்லைகள் :—

வடக்கு, கிழக்கு, மேற்கு : கலனத் பெல்கொடகந்த எனனும் காணி.  
தெற்கு : ஓடை.

(2) தெவத்தேறேன அலலது புலவெல்முலவேறேன எனனும் காணி 2 ஏக்கர் விசாலமுடைய எல்லைகள் :

வடக்கு : கலமலை,  
கிழக்கு : தனகஹமுலவத்த எனனும் காணி,  
தெற்கு : ஓடை,  
மேற்கு : அறற்க்கஹமுலவத்த அலலது புலவெல்முலவேறேன.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 13 ந ட.  
மாகாண அதிபா இலக்கம் . Q 4188/J/HLG/1975

டடலி சேனாயுக்க,  
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சியான்கோற்றை கிழக்கு, நடவான எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 1 ஏக்கர் விசாலமுள்ள றிகுறவத்த எனனும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : அதே காணியின் மிகுதிப் பகுதிகள்,  
கிழக்கு : அதே காணியின் மிகுதிப் பகுதிகள்,  
தெற்கு : நிகுறவத்த எனனும் காணி,  
மேற்கு : மிடலநதவத்த அல்லது மீகுறவத்த எனனும் காணி.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 13 ந ட.  
மாகாண அதிபா இலக்கம் Q 4180/J/HLG/1960

டடலி சேனாயுக்க,  
காணி விவசாய மந்திரி

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக் கப்பிறறிகம் கோற்றை, முடற்கம் எனனும் கிராமத்தில் ½ ஏக்கர் விசாலமுள்ள றுக்கலந்த எனனும் காணி எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : எஸ். இ. மேறி நோனுவலுக்கும் மற்றவாக்குக்குமுரிய காணி,  
கிழக்கு : எஸ். சந்திரசேனுவலுக்கும் மற்றவாக்குக்குமுரிய காணி,  
தெற்கு : எஸ். சந்திரசேனுவலுக்கும் மற்றவாக்குக்குமுரிய காணி,  
மேற்கு : எஸ். இ. பபிலிவலுக்கும் மற்றவாக்குக்குமுரிய காணி

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

மீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 13 ந ட.  
மாகாண ஏசுணுவின் இலக்கம் LD/3288  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் . J/E/1367.

டடலி சேனாயுக்க,  
காணி, விவசாய மந்திரி,

காணியின் விபரம்

மட்டக்களப்பு டிஸ்திரிக், ஏறலூர் கோற்றைப் புறறுக்கள், வாழைச்சேனை கிராமத்திலுள்ள, சுமார் 2 ஏக்கர் விசாலங்கொண்ட மருங்கையடிப்புவல எனறு அழைக்கப்படும் காணித்துண்டு எல்லைகளாவன :—

வடக்கு : வாழைச்சேனை, கல்குடா பகிரங்க வீதி,  
கிழக்கு : கணைப்பா கந்தையாவின்மும் மற்றையோரினமும் காணி,  
தெற்கு : கணைப்பா நல்லதம்பியின் காணி,  
மேற்கு : சாக்கடையம், வாழைச்சேனை கனிஷ்ட பாடசாலையின் காணியும்.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 15 ந ட.  
மாகாண அல்லது பகுதி அதியின் இலக்கம் LD 7,349  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/AL/1611

டடலி சேனாயுக்க,  
காணி, விவசாய மந்திரி

காணியின் விபரம்

அம்பாந்தோட்டைப் பிரிவில், மேற் கிறுவாப்பத்தில், பெடிகம் எனனும் கிராமத்தில் கலிகேன எனனும் காணியிலுள்ள 1 றுட 4 போச்சல விசாலமுள்ள நிலம். இதன் எல்லைகளாவன :—

வடக்கு : எத்தனவல்லவாவின் அணைக்கட்டு ;  
கிழக்கு : எத்தனவல்லவாவின் நீர் நீங்கும் வாய்க்கால்,  
தெற்கு : திரு. ஏ. எச். எம். இ. சிலவாவின் காணி, பெடிகம்.  
மேற்கு : திரு. ஏ. எச். எம். இ. சிலவாவின் காணி, பெடிகம்.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 21 ந ட.  
மாகாண ஏசுணுவின் இலக்கம் . LR 3769  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் . J/E/1792.

டடலி சேனாயுக்க,  
காணி, விவசாய மந்திரி.

## காணியின் விபரம்

இரத்தினபுரி டிஸ்திரிக், நவதுண கோற்றை, நறயகொட கிராமத்தில் முதல்துவகெமகே ஒன்றிர என்னும் 31 போசசல விசாலமுள்ள காணி.  
(F. V. P 205 A யில் 22 ம இலக்க துண்டு)

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்டலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம (மார்ச்) பங்குனிமீ 21 ந உ.

ட்டலி சேனனாயக்க,  
காணி, விவசாய மந்திரி.

மாகாண ஏசனடுவின் இலக்கம் LR 3587.

காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/HA/1814.

## காணியின் விபரம்

இரத்தினபுரி, நவதுண கோற்றை, வறறுகெதற் கிராமத்தில் பொலவத்தகலவத்த (F. V. P. 15 ல 362 ம இலக்கத் துண்டு) எனனும் 2 ஏக்கர் விசாலமுள்ள காணியின் எல்லைகள் :—

வடக்கு : 360 ம இலக்கத் துண்டு,

கீழ்க்கு : 362 ம இலக்கத் துண்டின் ஒரு பகுதி.

தெற்கு : இரத்தினபுரி-பெலமதுலா மெயின் ரேட்டு,

மேற்கு : 362 ம இலக்கத் துண்டின் மிகுதிப் பகுதி.

LA/7521/J/E/1945

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்டலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம (மார்ச்) பங்குனிமீ 13 ந உ.

ட்டலி சேனனாயக்க,  
காணி விவசாய மந்திரி.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் :

காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/P/1945.

## காணியின் விபரம்

குறளுக்கல டிஸ்திரிக், தேவமெதி அபத்த, வலகம்பொது கோற்றை, வலவிய பகுதி, கடபத்தெஹேரு கிராமத்திலுள்ள போகஹமுலஹேன அலலது கொறக்கஹலன்ட எனனும் காணியில் 2 ஏக்கர் விசாலமுள்ள எல்லைகள் :—

வடக்கு : போகஹமுலஹேன அலலது கொறெக்கஹலன்ட எனனும் காணி.

கீழ்க்கு : கெதெறவெல வயலும் கொறெக்கஹலன்டயும்,

தெற்கு : போகஹமுலஹேன அலலது கெதெறவெல இடம் எனனும் காணி,

மேற்கு : வாரியப்பொல-ஹிரிபிதிய ஹயரேட்டு.

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்டலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம (மார்ச்) பங்குனிமீ 18 ந உ.

ட்டலி சேனனாயக்க,  
காணி விவசாய மந்திரி.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LA 837.

காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/HLG/1,596

## காணியின் விபரம்

யாழ்ப்பாண டிஸ்திரிக், வலிகாமம் வடக்கு காரியாதிக்காரியின் பிரிவினுள்ள சன்னாக்கத்தில ஏறக்குறைய 10 லொசசல விசாலமுள்ள பின்வரும் எல்லைக்குட்பட்ட கினமரக்கலட்டி எனக் கூறப்படும் காணித் துண்டு எல்லைகள் :—

வடக்கு : சன்னாக்க சந்தையை நோக்கும தெரு,

கீழ்க்கு : செல்லாசகிக்கும், செல்லமமாளுக்கும் பங்களருக்குமுரிய காணி,

தெற்கு : ஒழுங்கை,

மேற்கு : கைஒழுங்கை

## 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்டலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம (பெப்ரவரி) மார்ச்சி 15 ந உ

ட்டலி சேனனாயக்க,  
காணி விவசாய மந்திரி.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் L 3,285

காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/TW/1705

## காணியின் விபரம்

மாத்தளை டிஸ்திரிக்கில் மாத்தளை வடக்குப் பிரிவில், வகப்பா உட்கியபத்துவைச் சோந்த நாலந்த கிராமத்தில் பிடகந்த தோட்டத்தில் 3 ஏக்கர். 1 றூட், 30 88 போசசல விசாலங்கொண்ட காணித்துண்டு. எல்லைகளாவன :—

வடக்கு : V P. 253, C P 5 ம பாகம், T P 97412 ல துண்டு 199 ல ஓர் பாகம்,

கீழ்க்கு : கண்டி-யாழ்ப்பாணம், பி டியிளயு டி. ரேட்டு,

தெற்கு : T P. 142,689 ல துண்டு 199 ல ஓர் பாகமும், T. P. 127,769 ல துண்டு 200,

மேற்கு : T P 142,689 ல துண்டு 199 ல ஓர் பாகம்.

பி. பி.

உ. ஏ. வி. இ.

உ.

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 7**

பிரதம தேவையுக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள காணி சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் விபரம் —

உடனடிபரப பகுதியில், மெட்சியப்பது பொம்புரா காணி இதன் விபரங்கள் பின்வருவனவை :—

அ. 0 ரூ. 0 6  
துண்டு 232 : பகுதி 2, 277.

காணிக் கு சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் (எப்பிரல்) சித்திரை மாதம் 29 ந் திகதி கால 10 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் உடனடிபரபின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபேற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் (ரூ) (எப்பிரல்) சித்திரை மாதம் 22 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கண்டிக் கச்சேரி,  
1952 ம் (ரூ) (மாச்ச) பங்குனிமீ 20 ந் உ.

ர. ர. கிறனியர்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்**

**ID 4020**

ஒரு பிரதம தேவையுக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார எனணியிருக்கிறாக்கள எனபதை, 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இததால் அறிவிக்கின்றேனா.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

மத்திய மாகாணம், கண்டிக் டிஸ்திரிக் உடனடிபரப பகுதியில், மெட்சியப்பது, பொம்புரா கிராமத்திலுள்ள உடனடிபரப கலமல் ஓய தோட்டம் எனும் 4 ஏ. 3 ரூ. 38.2 போச்சல் உள்ள காணி. இதன் விபரங்கள் பின்வருவனவை :—

துண்டு 231 : பகுதி இலக்கம் 2, கிராமப்பட இல. 277.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக ம (ரூ) (எப்பிரல்) சித்திரை மாதம் 29 ந் திகதி கால 10 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடனடிபரபின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபேற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபேற்றிய அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் (ரூ) (எப்பிரல்) சித்திரை மாதம் 22 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கண்டிக் கச்சேரி,  
1952 ம் (ரூ) (மாச்ச) பங்குனிமீ 20 ந் உ.

ர. ர. கிறனியர்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

**இலக்கம் LA 7582/F 3999**

றிதிப்பெற்றிள -எனனும் திட்டத்திற்குக் கீழ் தண்ணீர் பிரித்துக்கொடுக்கும் கருவி அமைப்பதற்காக எனனும் பிரதம தேவையுக்கு வேண்டிய ர சொல்லப்படும் காணியை அஃதாவது :—

**I. S. P. P 15க்கு 1 ம இணைப்படம்—குறிச்சி தறங்கலல்**

காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	ஏ. ரூ.
பறல்கும்புற ஷே	நெற்காணி ஷே	ஹேரதஹாமிகே கிறிஹாமி, கலப்பிறியாகமவும் சீ. பீ. அப்புஹாமி, தறங்கலல்	0 0 5
ஷே	ஷே	தஹையக்க முதியானசேலாகே புஞ்சிறுலகே உக்குபண்டா, கலப்பிறியாகம	0 0 14
ஷே	ஷே	வனனிஹாமிகே அப்புஹாமி, நிராலியத்த	0 0 10
	ஷே	தசனயக்க முதியானசேலாகே புஞ்சிறுலகே உக்குபண்டா, கலப்பிறிய, கேரத்தாமிகே புஞ்சிமெனிக்ககா, ஹேரதஹாமிகே றனமெனிக்காவும் மேறபடி முதியானசே, கிலொகம்	0 1 9
	ஷே	தசனயக்க முதியானசேலாகே புஞ்சிறுலகே உக்குபண்டா, கலப்பிறியாகம, சீ. பீ. அப்புஹாமியும், சீ. பி கிறிமுதியானசே, தறவகெல்ல	0 1 6
பாலவதுவதகொட	தோட்டம்	ஹேரதஹாமிகே ஹிரிகாம கலப்பிறியாகமவும் சீ பீ அப்புஹாமி, அறங்கலல்	0 0 5
கோனகஹமுலவத்த	ஷே	கிறிபண்டாகே அப்புஹாமி	0 0 19
485-	ஷே	றனஹாமிகே அப்புஹாமி	0 0 20
ஷே	..	லவனேரில அப்புஹாமி	0 1
ஷே	..	கலப்பிறியாகம	0 0
வறறேயாய		உ	0 1
பாலவதுவததே		அப்புஹாமியும்	
ஹேன		கிறிஹாமிகே	
		றனமெனிக்ககா,	



නු. අංක.	කානීයියා	පெயර.	කානීයියා	වි. ප. රා.	කිරාමම—දු. ප. රා. නේ. ක. ම.		වි. ප. රා.
					උ. ප. රා.	උ. ප. රා.	
488	පාලු වැව	කො. ද.	සේන	දොර	දොර	දොර	0 0 2
489	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 18
490	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 13
491	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 9
492	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 7
493	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 16
494	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 36
495	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 1 0
496	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 8
497	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 11
498	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 6
499	මි. ක. ප. රා. නේ. ක. ම.	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 6
500	ක. ව. ව. ව. ව. ව.	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 8
501	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 13
502	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 26
503	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 21
504	ක. ව. ව. ව. ව. ව.	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 17
505	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 2
506	කො. ද. ව. ව. ව. ව. ව.	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 13
507	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 21
508	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 1 7
509	ද. ප. රා. නේ. ක. ම.	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 15
510	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 1 36
511	කො. ද. ව. ව. ව. ව. ව.	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 35
512	කො. ද. ව. ව. ව. ව. ව.	දොර	දොර	දොර	දොර	දොර	0 1 12
513	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 7
514	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 23
515	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 4
516	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 4
517	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 22
518	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 20
519	කො. ද. ව. ව. ව. ව. ව.	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 15
520	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 13
521	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 26
522	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 35
523	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 1
524	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 17
525	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 9
526	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 1
527	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 29
528	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 5
529	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 21
530	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 32
531	කො. ද. ව. ව. ව. ව. ව.	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 17
532	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 2
533	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 14
534	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 11
535	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 11
536	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 7
537	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 5
538	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 4
539	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 1 24
540	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 19
541	දොර	දොර	දොර	දොර	දොර	දොර	0 0 23



ஆண்டு.	காணியின் பெயர்.	விபரம்	உரிமைக்காரர்.	விசாலம். ஏ. ஞா. ப.
589	மயிலாவத்தேறேன குமபுற	நெற்காணி	டபனியு. அலபேட பொன்னுடோ, வீரேன, ரெனனககூன முதியானசெலாகே புகுசிமுலகே நனறாமி, மேறபடி உக்குறாமி, மேறபடி கிறிமெனிக்கா, நிக்க வெரட்டிய	0 0 21
590	ஷெ	ஷெ	ஷெ	0 1 5
591	மயிலாவத்தேகேன மயிலாவத்தேகேன குமபுற	ஷெ	ஷெ	0 3 23
592	மயிலாவத்தேகேன குமபுற	ஷெ	ஷெ	0 0 27
593	டிபூலகஹாகுமபுற மயிலாவத்தேகேன குமபுற	ஷெ	ரெனனககூன முதியானசெலாகே அபபுறாமிகே மெனிகஹாமி, மேறபடி புகுசி முலகே பண்டா, மேறபடி நனறாமி	0 1 25
594	மயிலாவத்தேகேன குமபுற	ஷெ	டபனியு. அலபேட பொன்னுடோ, வீரேன, ரெனனககூன முதியானசெலாகே புகுசி முலகே நனறாமி, மேறபடி உக்குறாமி, மேறபடி கிறிமெனிக்கா, நிக்கவெரட்டிய	0 0 6
595	மயிலாவத்தேகேன குமபுற	ஷெ	ரெனனககூன முதியானசெலாகே புகுசிமுலகே பண்டா, நிக்கவெரட்டிய	0 0 12
596	மயிலாவத்தேகேன குமபுற	ஷெ	ரெனனககூன முதியானசெலாகே அபபுறாமிகே புகுசி எறறன, மேறபடி பண்டாகே நனறாமி, மேறபடி கிறிபண்டா, மேறபடி வனனிஹாமிகே அபபுறாமி, பறு ரிமபிநியாவ	0 0 7
597	ஷெ	ஷெ	ஷெ	0 2 9
598	மயிலாவத்தேகேன குமபுற	ஷெ	முதியானசெலாகே பண்டா, நிக்கவெரட்டிய	0 2 21
599	டிபூலகஹாகுமபுற, மயிலாவத்தேகேன குமபுற	ஷெ	ரெனனககூன முதியானசெலாகே அபபுறாமிகே மெனிகஹாமி, மேறபடி புகுசி முலகே பண்டா, மேறபடி நனறாமி	0 0 26
				27 0 35-3

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி காணி எடுத்துக்கொள்வதற்குரிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளில் பிரகாரம் நில, விவசாய மந்திரி அவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதால் அக்காணியை ஆட்கு ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் எனப்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசிடதமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரிதகுப்பேச்சினற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய 1952 ம ஞூ (மே) வைகாசி மாதம் 20 ந தேதியிலன்று காலை 9 மணிக்கு நிக்காவெறடிய வாடிவீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்த ததமக்கு அக்காணிகளினுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வெடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரிததுகளின தொகையையும் விவரங்களையும் சொல்லுமபடி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

குருநாகல் கச்சேரி, டபிளயு ரி. ஜயசிங்ஹ, 1952 ம ஞூ (மாச) பங்குனிமீ 19 ந உ. வடமேற்குமாகாண அரசாட்சி ஏசனருக்காக.

இலக்கம் LRO/APL/745/J/AL/1991/LM 5434

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டும் சட்ட தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் — பிரதமப்படம் A 689 கிராமம்—பிறறியேகம்.

ஆண்டு	காணியின் பெயர்.	விபரம்	உரிமைக்காரர் பெயர்.	விசாலம். ஏ. ஞா. ப.
1	றத்திவெலவேன	ஒரு நிரந்தரக் கட்டிடத்தையும், (அரைவாசி உடநத தும) கிணறறையுமுடைய 50 வருஷ தென்னத தோட்டம்	யு பி றந்துங்க, தலைமை ஆசிரியர், பொறமடல பள்ளி கூடம், பொல்காவெல	2 3 6

மேற்குறித்த காணிகளுக்கு உரிதகுப்பேச்சினற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமுலமாக 1952 ம ஞூ (மே) வைகாசி மாதம் 27 ந தேதி, பிற்பகல் 3 45 மணிக்கு கேகாலே கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம ஞூ (மே) வைகாசி மாதம் 20 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

கேகாலே கச்சேரி, டி. ஜி. தயாரதன, 1952 ம ஞூ (மாச) பங்குனிமீ 21 ந உ. டிலத்திக உதவி அரசாட்சி ஏசனரு.

இலக்கம் J/E/4.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் — பிரதமப்படம் A 709. கிராமம்—திக்கல

ஆண்டு.	காணியின் பெயர்.	விபரம்	உரிமைக்காரர் பெயர்	விசாலம். ஏ. ஞா. ப.
1	ஹிமபுதுபொலவேனயாய	மண நிலத்தையும், மண சுவரையும், ஒலைக் கூரையையுங்கொண்ட 2 நிரந்தரமற்ற கட்டிடங்களையும், 35 பாகு மரங்களையும், 3 பலா மரங்களையும், 46 தென்னை மரங்களையும் கொண்டுள்ள 20-25 வருஷ தென்னத தோட்டம்	திக்கல, தெனியோவிற வரிகளான டிக்கெல்லே லேகுமலாகே சீர்வாரதன, மேறபடி புகுசி அபபு ஹாமி, மேறபடி பீறா சிங்கோ, மேறபடி ஹிண மாததயா, றுஜுபக்சே முதியானசலாகே மீலில அபபுறாமி, திலோலுவா கமலாலாகே ஹென நிக சிங்கோ	2 0 28 3

மேற்குறித்த காணிகளுக்கு உரிதகுப்பேச்சினற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமுலமாக 1952 ம ஞூ (மே) வைகாசி மாதம் 28 ந திகதி, காலை 10 30 மணிக்கு தெனியோவிற காரியதிகாரியின் கந்தோரில் ல எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம ஞூ (மே) வைகாசி மாதம் 21 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

கேகாலே கச்சேரி, டி. ஜி. தயாரதன, 1952 ம ஞூ (மாச) பங்குனிமீ 21 ந உ. டிலத்திக உதவி அரசாட்சி ஏசனரு.

இலக்கம் J/HLG/1270/LM 4714.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தற்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறோகன எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இததால் அறிவிக்கின்றேன.

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்:—

கடைசிக்கிராமப்பட இலக்கம் 108க்கு அண்ணக்கப்பட்ட இலக்கம் 11 கிராமம்—டயதனனத்த.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமைக்காரர் பெயர்.	விசாலம். எ. ரூ. ப.
39	கேவிலேவத்த, கணக்கிப்பபட்ட இலக்கம் 46/1, கற்றுபிறறிய டேரூட	ஒட்டு கற்கூசையும், 5-10 வருஷ 5 பஞ்ச நம்புக்கண சைவ ஆலயம் (பொறுப்பாளி:— கே கணக்கிப்பபட்ட இலக்கம் 46/1, கற்றுபிறறிய மரங்களைமுடியை தோட்டம் கணக்கிப்பபட்ட இலக்கம் 1, மாவெணலை டேரூட, நம்புக்கண)	உரிமைக்காரர் பெயர்.	0 0 27-59

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 29 ந் தேதி, காலை 10 மணிக் கு நம்புக்கண சோக்கியூ பங்களாலி எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்க்குள்ள உடநதைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்கையும், நஷ்ட ராடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்கையும் 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 22 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கேகாலை கச்சேரி,

1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 21 ந் உ.

டி. ஜி. தயாரதன்,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு.

இலக்கம் J/ஈ/139/LM 4324.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தற்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறோகன எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இததால் அறிவிக்கின்றேன.

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமப்பட இலக்கம் A 691 கிராமம்—மடுலுபோவ, கேகாலை டிஸ்திரிக்

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம் எ. ரூ. ப.
1	பள்ளியகுமபுற நெலவயல		மடுலுபோவ முல்லிம பள்ளிச்சககம் (பிரதம பொறுப்பாளி:— எம். எம். பூசுவ லெபே, மடுலுபோவ, ஹெமுமாத் கம்	0 2 23-7

2	பள்ளியவத்த	5 வருஷ 1 பலா, 5 வருஷ 3 பாகு மரங்க, 30 வருஷ 1 மறு மரம், ஒரு நிரந்தரமான பள்ளிக்கூடக் கட்டிடம், நிரந்தரமற்ற தொடர்வு, ஒரு நிரந்தரமற்ற கட்டிடம், ஒரு நிரந்தரமற்ற கக்கூச	ஷெ	0 1 13-0
---	------------	--	----	----------

0 3 36-7

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 3 ந் தேதி, காலை 10.30 மணிக் கு ஹெமுமாத் தகம் பள்ளிக்கூடத்தில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்க்குள்ள உடநதைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்கையும், நஷ்ட ராடுத தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்கையும் 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 27 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கேகாலை கச்சேரி,

1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 21 ந் உ.

டி. ஜி. தயாரதன்,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

## காணி மீட்டற் சட்டம்.

இல. LA 3256/J/AI/672

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்தற்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தாமாணித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டட்டி ஷெலரன் சேனனாயக்க ஆசிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவின திருத்தம் அச்சட்டத்தின் 62 ம் பிரிவின சோதது வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்தற்கொள்ளப்படும் என்றும் இததால் பிரகடனம் செய்கின்றேன.

கொழும்பு,

1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 23 ந் உ

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 995 கிராமம்—மடமாவெல

துண்டு.	காணியின் பெயர்	காணி விபரம்	உரிமை கேட்பவர் பெயர்	விசாலம்: எ. ரூ. ப.
1	மடமாவெலகெல கல்வான தோட்டம்	அல்லது 25 வயதுள்ள தென்னந் தோட்டம், ஒரு கல்லுக்கின்றும் ஒலை வேலியும் கூரையு முள்ள ஒரு தற்காலிக குடிசையும் உள்ளது	மிகிந்துகுலசூரிய அந்தோனி பெனடிகட பாணுது, அனுவததை ரோட, சிலாபம்	2 3 20
2	ஷெ	பாதை	ஷெ	0 0 2
3	மடமாவெலகெல டங்கஹேன	அல்லது 25 வயதுள்ள தென்னந் தோட்டம்	டபரியூ பீ. எபரஹாம் பாணுது, கன்னகெட, முகுனு வடவன, சிலாபம்	0 2 21
4	தங்கஹேன	20 வயதுள்ள தென்னந்தோப்பு, கட்டுமான வேலை நடந்துகொண்டிருக்கும் ஒரு கட்டுமானமுள்ளது (கல் சுவாகரும், ஒலை கூரையும்)	ஷெ	5 0 13

மொத்தம் .. 8 2 16

இல. 4104/LRO/APL/2486/J/AL/1717

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 3 ந் திகதி மாலை 3.30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையை கணக்கெடுத்த விவரத்தையும், 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 20 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்க வேண்டுமென்றும் கொழும்புக் கச்சேரிக்குக் கூட்டு மேல் மாகாணத்து அதிபர் என. மாணிக்க இடைக்காடா ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்புக் கச்சேரி,

என மாணிக்க இடைக்காடா,

1950 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 21 ந் உ.

கூட்டு மேல் மாகாண அதிபர்.

அட்டவணை

ஆரம்பப்பட இல. A 3,030. கிராமம்—மனவீய

விசாலம்.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்	எ. றா. ப.
1	கோங்குறுவத்த அல்லது கறுட்டகறுவத்த அல்லது கித்தலைகறுவத்த அல்லது கறுறுகறுவத்த	ஒடு போட்ட 2 கற்கட்டிடங்களடங்கிய தென்னகாணி	ஸ்ரீமதி பேனூட் ஸ்ரீ காந்த, "சிருறகிறி" மனவீய, கொச்சிக்கடை	5 0 27.7

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல். L. H. 916.

களுத்தறை டிஸ்திரிக் அதி உதவி மாகாண அதிபர், திரு. ஜுவோ லோரன்ஸ் போடினஸ் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க 7 ம் பிரிவுக் காணி பெறுதற் சட்டத்தை மேற்கொண்டு இத்தாற் சகலரும் அறிய விண்ணப்பிப்பது யாதெனில்,

(1) மேற்சொல்லிய சட்டத்தின்படி 1942 ம் ஆண்டு 61 ம் இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் நோக்கங்களுக்காக கீழ்க்கூறிய அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியைப் பெற்றுக்கொள்ள எத்தனக்கு செய்கிறேன்,

(2) அதற்கைய காணியிலுள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈடுக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பவேண்டும்.

(3) அதற்கைய காணியின் சோந்தையுடைய சகலரும்—

(அ) 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 30 ந் திகதி, பிற்பகல் 2 30 மணிக்கு களுத்தறைக் கச்சேரியில் நோழுகமாகவோ அல்லது பிரதிநிதி மூலமாகவோ எமக்குச் சமூகம் தரல்வேண்டும்,

(ஆ) 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 19 ந் திகதியன்று அல்லது அதற்குமுன்பாக அதற்கைய காணியில் அவாக்குரிய சோந்தைகளையும் சோந்தைகளுக்காக நஷ்ட ஈட்டின் தொகையையும் விபரங்களையும் கொடுக்கவேண்டும்

களுத்தறைக் கச்சேரி,

ஐ எஸ். போடினஸ்,

1952 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 20 ந் உ.

அதிஉதவி மாகாண அதிபர்.

அட்டவணை

பிரதமபட இலக்கம் A 2,887 கிராமம்—குறன்

விசாலம்.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்	சோந்தை கேட்போரின் பெயர்	எ. றா. ப.
1	வேகடலந்த மறுபெயர் இறியகறாதெனிய	ரப்பா யட்டவகுர மனகல பாதுக்கவிலிருக்கும் ரணவகக் ஆச்சிகே டொன அர	சோந்தை கேட்போரின் பெயர்	0 2 19
2	ஷெ	ஷெ	கோலில தாமசிறி விஜயவாத்தன	0 0 31
மொத்தம்				0 3 10

பிரதமபட இலக்கம் A 2,894 கிராமம்—பெனேரிகம்

விசாலம்.

துண்டு	காணியின் பெயர்	விபரம்	சோந்தை கேட்போரின் பெயர்	எ. றா. ப.
1	கறுத்தறதிரியிலெகுமபுற	நெல்வயல	மினேரிகம் ஹந்தப்பாங்கொடையிலிருக்கும் சூரிய ஆராச்சிகே சாலில சிங்கோவும், சூரிய ஆராச்சிகே ஜேமில சிங்கோவும்	0 2 13
2	ஷெ	ஷெ	ஷெ	0 1 6
மொத்தம்				0 3 18

பிரதமபட இலக்கம் A 2,906 கிராமம்—கடுகலகம்.

விசாலம்.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்	சோந்தை கேட்போரின் பெயர்.	எ. றா. ப.
1	ஏறறடெல்லந்த	ரப்பா	யட்டவத்தற, மலகல, பாதுக்கவிலிருக்கும் ரணவகக் ஆச்சிகே டொன பொரேலில தாமசிறி விஜயவாத்தன	0 0 14
2	ஷெ	ஷெ	ஷெ	1 3 23
3	ஷெ	ஷெ	ஷெ	0 0 18
4	ஷெ	ஷெ	ஷெ	1 2 35
5	ஷெ	ஷெ	ஷெ	0 0 21
மொத்தம்				3 3 31

குறிப்பிலக்கம் : LD. 7360/LRO/APL/3,248/J/AL/2,010.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

1. 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் முன்மொண்டென்றும்,

2. அக்காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

3. அதற்கைய காணியில் உரிமை கோரும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவாமூலமாக 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 14 ந் திகதி மாலை 9 30 மணிக்கு வீரகெத்தியா கிராமச் சங்கக் கந்தோரில் எனமுன் சமூகமளித்தும்,

(ஆ) அக்காலியில் தமக்குள்ள உரித்தினை தனமையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடு தொகையையும், அத் தொகை கணிக்கப்பட்ட விவரத்தையும், 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 7 ந்த திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் ஓரணை பிரதிகளில் அறிவிக்கவேண்டுமென்றும்,

அமரபந்தோடடை பகுதி உதவி அரசாட்சி அபிபா ஏ. பீ. எஸ். என். புளையாசகம் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானி யெடுத்த சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

அமரபந்தோடடை கச்சேரி,  
1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 18 ந் உ.

ஏ. பீ. எஸ். என். புளையாசகம்,  
உதவி அரசாட்சி ஏசனார்

அட்டவணை

இணை இல 2, இறுதிக் கிராமப்பட இல 241. கிராமம்—மூலகிரிகல், பத்து—மேற்கூறுவா, பகுதி—அமரபந்தோடடை	விசாலம்.
ஆணை: காணியின் பெயர்.	விபரம் உரித்தாளியின் பெயர்
231 ஆச்சாரிநேன பித்து வடக்கெல்லையில் ஒரு கறிநின்றினை பகுதியும், தடிகளால் புகுகிறேனென உடனேயில் (முலகிரிகல், வீரகெத், 3 0 30 வறேறேன பின்புறம், மணலால் கட்டப்பட்ட நிரந்தரமற்ற ஒரு தியா) மேற்பாத்து வனிகளின் ஆராய்ச்சிக் கே விடும்கொண்ட தென்னம தோட்டம்	சவுனலாமிக்கு

LA 889/LRO

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க கானி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தினால் அட்டவணையில் விவரிக்கப்பட்ட கானியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்நக கானியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடு கோடுகளை எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய கானியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகமமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 15 ந்த திகதி 10 மணிக் கு எனமுன்வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காலியில் தமக்குள்ள உரித்தினை தனமையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடு தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 6 ந்த திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும் வட மாகாணத்து அரசாட்சி ஏசனாடா பிலிபஸ் ஜேம்ஸ் ஹாசன் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

யாழ்ப்பாண கச்சேரி,  
1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 17 ந் உ.

பீ. ஜே. ஹாசன்,  
வடமாகாண ஏசனார்

அட்டவணை

ஆரம்பப்பட இல A 1,630 கிராமம்—சங்கானி கிழக்கு	விசாலம்.
ஆணை: காணியின் பெயர்.	விபரம் உரித்தாளியின் பெயர்
1 இஞ்சிலாசகம்	நெல்ல யல், இதற்கு மேற்கெல்லையிலிருக்கும் கதிரேசா சபாபதி பொன்னையா, பெண்சனா, சங்கானி 0 2 12-9 கிணற்றில் அரைவாசி பங்கும் கிழக்கு, சங்கானி

LA 7471/LRO/APL/2318/J/AL/1937

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க கானி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தினால் அட்டவணையில் விவரிக்கப்பட்ட கானியை, 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க கானியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்நக கானியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடு கோடுகளை எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய கானிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகமமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 13 ந்த திகதி குறையாக கச்சேரியில் கானி 9 மணிக் கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காலியில் தமக்குள்ள உரித்தினை தனமையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடு தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும், 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 6 ந்த திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்

உதவி ஏசனார் டபிளவு ரீ ஜயசிங்க ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

குருணாகல் கச்சேரி,  
1950 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 24 ந் உ.

டபிளவு. ரீ. ஜ. சிங்கஹ,  
உதவி ஏசனார்

அட்டவணை

332 ம் இலக்க பிரதம படத்துக்கு 1 ம் இணைப்படம், கிராமம்—வெவலகெதர்	விசாலம்.
ஆணை: காணியின் பெயர்	விபரம் உரித்தாளியின் பெயர்
13 கேல்குறமுல்வத்த	ஒரு தற்காலிகமான கட்டடமும், (ஒலே கூடையும், வெவலகம், வகுக்கெதரயிலிருக்கும் ரதனாயக்க முதியானசே 1 3 18 மண சவரும்) அடிப்பாதையும் அடங்கிய 25-60 வாகுக் தென்னந் தோட்டம்
14 ஷெ	பாகத்தால் அடிப்பாதையும் அடங்கிய செய்கை யில்லாத 25-60 வாகுக் தென்னந் தோட்டம்
15 ஷெ	30-60 வாகுக் 20 தெனையையும், 30 வாகுக் 1 பிலாமரமும், 40 வாகுக் 1 வேப்பமரமும், பாகத்தால் குளக்கட்டும் அடங்கிய தென்னந் தோட்டம்

மொத்தம் 2 0 37

LA 7540/LRO/APL/5731 J/AL/1990

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1912 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணியை மீட்டற சட்டத்தின் பொருட்டு இந்நகரத்தினுள் அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்நகர காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரிதகக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுதகுமலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவரால் மூலமாக 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 13 ந் திகதி குருநாகல் கச்சேரியில் காலி 9 மணிக்கு எவ்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ளே உரித்தின் தவமையையும் தாம் நஷ்ட ஈட்டுக் கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 6 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுதகுமலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

உதவி எஜனா டபளியு ரி ஜயசிங்கம் ஆகிய நான்கு மெற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி, இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருநாகல் கச்சேரி,

டபளியு ரி ஜயசிங்கம்,

1952 ம் ஆண்டு (மாடிச்) பங்குனிமீ 15 ந் உ.

உதவி, எஜனா.

அட்டவணி.

452 ம் இலக்க பிரதம படத்துக்கு 3 ம் இணைப்பும் கிராமம்—மடவல்.

விசாலம்.

குண்டு. காணியின் பெயர்

விபரம்

உரிமை கேட்பவரின் பெயர்

எ ரு ப.

6 எஸ்வெடுமகுமடிற் . நெலவயல்

கெப்பிட்டிவல்லான அலவலவமிலிருக்கும் நிலவலதேவகே பொன்னாண்டோ

1 1 37

7 ஷே

ஷே

என்று சொல்லப்படுகிறது

ஷே

0 1 1

மொத்தம்

1 2 38